



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,491 — FRIDAY, JANUARY 30, 1953

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices:—</b>		<b>Land Sales by the Settlement Officers:—</b>	
Preliminary Notices ..	—	Western Province ..	—
Final Orders ..	—	Central Province ..	—
		Southern Province ..	—
		Northern Province ..	—
		Eastern Province ..	—
<b>Land Sales by the Government Agents:—</b>		North-Western Province ..	—
Western Province ..	—	North-Central Province ..	—
Central Province ..	—	Province of Uva ..	—
Southern Province ..	—	Province of Sabaragamuwa ..	—
Northern Province ..	—	Land Acquisition Notices ..	169
Eastern Province ..	—	Notices under the Land Development Ordinance ..	177
North-Western Province ..	—	Land Redemption Notices ..	178
North-Central Province ..	—	Land Resumption Notices ..	—
Province of Uva ..	—	Miscellaneous Land Notices ..	181
Province of Sabaragamuwa ..	—	Lands under Peasant Proprietor Scheme ..	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion in extent about 0 A. 0 R. 12 44 P., out of the land called Totagalagawawatta, situated in Ganepalla village, Dehigampal Korale and Lower Bulathgama D. R. O's Division, Kegalla District; and bounded as follows:

North and East by the remaining portions of the same land;  
South and West by Ekihi Oya.

(2) A portion in extent about 0 A. 0 R. 2 67 P., of the land called Ebinawatta, situated in Ganepalla village, Dehigampal Korale and Lower Bulathgama D. R. O's Division, Kegalla District; and bounded as follows:—

North and West by portions of the same land;  
South by the land belonging to K. A. S. Appuhamy of Hakbellawaka;  
East by Ekihi Oya.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref No. J/LLD/2565/LM 5507,  
Colombo, January 7, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres of the land called Holbrook Estate, situated in Agrapatna Village Headman's Division, Kotmale, Nuwara Eliya District; and bounded as follows:—

North by reservation for Agrapatna-Talawakele P. W. D. road;  
East by road leading to the church;  
South and West by the remaining portions of the same land.

Ref. No. J/HLG/1472,  
Colombo, December 12, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

169—J. N. P. 23949-804 (1953)

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of the land called Palm Garden Group, Karapincha Division, surveyed and described as lots 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185 and 186 in Supplement No. 2 to Final Village Plan 283, Kitulpo, Kuruwiti Korale, Ratnapura District, and containing an extent of 29 acres, 3 roods and 15 perches.

Ref. No. J/LLD/2557/LR 4632,  
Colombo, January 21, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

12 portions, totalling in extent 0A. 2R. 00 73P., out of the lands called Dawatagahawatta, Delgahawatta, Kahatagahawatta and Baduwatta, situated in the village of Kanuwana North, Aluthkuru Korale South, Colombo District, surveyed and described as lots 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12 and 13 in Preliminary Plan No. A 3,222.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. Q 2794/J/LG/2501,  
Colombo, January 15, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LWA 7

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about half-an-acre, from the land called Kokatiyarawepatana (Lot 13 BC), situated in Uda Kumbalwela village (F. V. P. 27), Yatikinda Division, Badulla District; and bounded as follows:—

North by a part of the land bearing T. P. 385,701 and claimed by Mr. D. K. Abeysokera;  
East by a part of the land bearing T. P. 385,701 and claimed by Mr. H. J. Pinto;  
South by P. W. D. road to Heeloya;  
West by part of the land bearing T. P. 385,701 and claimed by Mr. H. J. Pinto and Dr. Conderlag.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/LG/2433,  
Colombo, January 16, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land, in extent about 8½ perches, situated within the Town Council Area of Vavuniya, Killakumula South Udayar's Division, Vavuniya South (Tamil) Division, Vavuniya District; and bounded as follows:—

North by lot No. 508 in V. P. 66;  
East by P. W. D. well and pump house;  
South by crown land; and  
West by part of lot 507 in V. P. 66.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/TW/1956,  
Colombo, January 13, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 1A. 2R. 0P., out of the land called Heenewatte, situated in the Village of Mawela, in Maswela Village Headman's Division, Kotmale D. R. O's Division, Nuwara Ehya District; and bounded as follows:—

North by Pihillawatte Kumbura and Heenewatte;  
East by Maswela-pussellawa D. R. C. road;  
South by Maswela-Pussellawa D. R. C. road;  
West by ela.

Ref. No. J/E/2018,  
Colombo, January 9, 1953

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LP. 6459.

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

7/8th share of the land called Beirigewatta, in extent about 0A. 1R. 05.5 P., situated at Wanduramba, Gangaboda Pattu, Galle District; and bounded as follows:—

North by part of the land belonging to Mrs. F. Jayawardena and a part of the land called Thotakumbura;

East by the land called Okandawatta;

South by the land called Senadeeragewatta;

West by Wanduramba-Udugama P. W. D. road.

Reference No. J/HLG/1645.  
Colombo January 7, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land known as Tamarakerni and channel in extent 0A. 0R. 22.3 P., situated in Paddippalai Village, Eruvil Porativu and Manmunai Pattu South, Batticaloa District; surveyed and described as lots 2, 5 and 6 in preliminary plan No. A 963

Ministry's Reference No. J/LED/2910,  
Batticaloa Kachcheri's Reference No. LD 2905.  
Colombo, January 8, 1953

PUNCHI BANDA BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 2 acres, situated at Santhamaruthu Division No. 1 Village, Karavaku and Nintavur Pattus, Batticaloa District; and bounded as follows:—

North by land belonging to Sheriff Masthan and others;

East by crown land;

South by Mavadi lane;

West by land belonging to Sinnathamby and others.

Ministry's Reference No. J/E/2561,  
Batticaloa Kachcheri's Reference No. LD 3364.  
Colombo, December 29, 1952

PUNCHI BANDA BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2½ acres, out of the land called Kanadditottam, situated at Meenodaikaddu Village, Akkaraipattu, Batticaloa District; and bounded as follows:—

North by the private land of Mr. M. Nallathamby;

East and south by the private land of Mr. Mahesparan Velupillai;

West by P. W. D. road.

Ministry's Reference No. J/E/1078.  
Batticaloa Kachcheri's Reference No. LD 3261.  
Colombo, January 7, 1953.

PUNCHI BANDA BULANKULAME,  
Minister of Lands and Land Development

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 203 feet long and 117 feet broad, situated in the Eravur Town Council Area, Eravur and Korala Pattus, Batticaloa District; and bounded as follows:—

North by Eastern Boundary Road;

East by Punnaikudah Road;

South by land belonging to Thambillebe Mahunoothupodiyar;

West by land belonging to Meeralebbe Sellankandu and Umarulebbe Mariankandu;

and claimed by Mudaliyar A. Sinnalebbe, J. P., Batticaloa.

Ministry's Reference No. J/E/2739,  
Batticaloa Kachcheri's Reference No. LD 3381.  
Colombo, January 7, 1953.

PUNCHI BANDA BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Palliyadi Valavu, in extent about  $\frac{1}{4}$ th acre, situated in the Kattankudi Division 3 Village, Manmuna Pattu North, Batticaloa District; and bounded as follows:—

North by Methapalli D. R. C. Road;  
East by Crown—Bt/Methapalli School land;  
South by property of Mohamed Yooseof;  
West by property of Sulaima Lebbe Mariampillai.

Ministry's Reference No. J/E/2625.

Batticaloa Kachcheri's Reference No. LD 3373.

Colombo, January 5, 1953.

PUNCHI BANDA BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Kadai Valavu, in extent about  $\frac{1}{2}$  acre, situated at 3rd Division Nintavur, Karavaku and Nintavur, Pattus Batticaloa District; and bounded as follows:—

North by Sarif Thamby Valavu;  
East by present school compound;  
South by present school compound;  
West by Lane.

Ministry's Reference No. J/E/2560.

Batticaloa Kachcheri's Ref. No. LD 3367

Colombo, January 9, 1953.

PUNCHI BANDA BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LW 3744

## Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that land called Gurandawatte described as lot 47 in T. S. P. P. No. 43, in extent 0A. 3R. 19P., situated at Badulupitiyagama within the Urban Council limits of Badulla, Badulla District; and bounded as follows:—

North by ela;  
East by parapet wall and land claimed by Mr. W. D. Edwin;  
South by U. C. road, and parapet wall;  
West by live fence and wire fence.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Reference No. J/L/2784,  
Colombo, January 17, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4056/J/HLG/1536.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,326. Village—Daraluwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Embilagahalanda	Paddy field	Donald Obeysekera of Rajagiriya, Colombo	0	0	3.21

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 23, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, January 20, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 3555/J/HLG/336

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,337. Village—Pepiliyawala	Names of Claimants	Extent		
					A.	R.	P.
1	Malkosgahadeniya	Part of masonry well		Dona Alice Wariyapperuma of Pepiliyawala, I. D. Guneris of Ganihigama, Pepiliyawala, B. Podinona of Mapiitigama	0	0	1.2
2	Pawunhenehoragahanda	do.		Aslin Nissanka, G. Simeon Perera and G. Seemon Perera, all of Pepiliyawala	0	0	0.5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 23, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, January 20, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4062/J/AL/1581.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,304. Village—Morena	Names of Claimants	Extent		
					A.	R.	P.
1	Narangowita	Owita and bund		W. K. Jamis Appuhami, Morena, Yakkala	0	0	11.3
2	Kongollaowita	do.		do.	0	0	10.1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 23, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, January 20, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 3840/J/AL/895

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,325. Village—Katuwellagama	Names of Claimants	Extent		
					A.	R.	P.
1	Narangahakumbura	Paddy field and bund		Richard Senarat Dassanayaka, Kadawala, Katana	0	0	0.8
2	Do.	do.		Senarat Dassanayaka, Leyartu Perera, Katuwellagama, Katana	0	0	7.4
3	Halgahawela	do.		Nanobi Aratchige Mendis, Dagonna, Katana	0	0	14.3
4	Ottakele	Low jungle and bund		Richard Senarat Dassanayaka, Kadawala	0	0	9.6
5	Do.	do.		do.	0	0	12.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 26, 1953, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 11, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, January 23, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. Q 4111/J/IR/1765

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,330. Village—Periyamulla 3rd Division	Names of Claimants	Extent		
					A.	R.	P.
1	Elabodawatta, assessment No. 46/1, Canal Road	Coconut garden, a thatched masonry building, a thatched mud building and a masonry drain		P. M. Fonseka of Sea Street, Negombo	0	1	0
2	Elabodawatta, part of assessment No. 42, Canal Road	Coconut garden		Mrs. W. S. Fernando of 136/1, Chilaw Road, Negombo	0	0	29.5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on March 26, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 11, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, January 23, 1953.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister for Local Administration under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for constructing a new road through S. B. Market at Neboda, to wit:—

Preliminary plan No. A 2,135. Village—Pahala Neboda, Iddagoda Pattuwa, Pasdum Korale West, Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
5	P. W. D. New Road	P. W. D. New Road	Rosehaugh (Ceylon) Rubber Co., Ltd., Local Agents : Rosehaugh Co., Ltd., P. O. Box 258, Colombo	0 0 12.62
6	Culoden Estate	Waste land contains parts of a retaining wall	do.	0 0 4.16

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kalutara Kacheheri, on March 12, 1953, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachchen,  
Kalutara, January 26, 1953.

A. E. GOGERLY MORAGODA,  
Assistant Government Agent.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No. LD 4566

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Six allotments of land, totalling in extent approximately 30 acres, out of the land called and known as Braeside Division of Thembiligala Estate, situated in Herakola, Wallahagoda, Halagama and Thembiligala Pallegama villages, Uda Palata, Kandy District; and bounded as follows:—

- (1) North by Alagolla Ela;  
East by Herakola village lands;  
South by Braeside Estate; and  
West by Braeside Estate.
- (2) North by Herakola village lands;  
East by Herakola village lands;  
South by Herakola village lands; and  
West by Braeside Estate.
- (3) North by lands of Herakola and Wallahagoda;  
East by lands of Herakola and Wallahagoda;  
South by lands of Herakola and Wallahagoda; and  
West by Braeside Estate.
- (4) North by Halagama village lands;  
East by Halagama village lands;  
South by Halagama village lands; and  
West by Braeside Estate.
- (5) North by Tembiligalla village;  
East by Tembiligalla village;  
South by Tembiligalla village; and  
West by Braeside Estate.
- (6) North by Tembiligalla Pallegama village lands;  
East by Tembiligalla Pallegama village lands;  
South by Getane Ela; and  
West by Braeside Estate.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kacheheri, on March 10, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 3, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachchen,  
Kandy, January 19, 1953.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No. LD 4357/J/TW/1255.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that portion of land in extent 0 A. 1 R. 07.4 P., out of St. Jean Estate, situated in Watawala, Ambaganuwa Korale, Uda Bulatagama Division, Kandy District, Central Province and more fully described as lot 1 in P. P. A. 1,883. Presently claimed by Carolina Tea Estates Co., Ltd. — Agents: Leechman & Co., Ltd., P. O. Box 83, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kacheheri on March 5, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachchen,  
Kandy, January 20, 1953.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 4124/J/TW 290.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

## Description of the land to be acquired:

All that portion of land in extent 0 A. 0 R. 11 P., out of Wanarajah Estate, situated in Wanarajah village, Ambagamuwa Korale, Uda Bulatgama Division, Kandy District, and more fully described as lot 1 in P. P. A. 1,867. Presently claimed by the Wanarajah Tea Co. of Ceylon, Ltd. :—Agents: Lewis Brown & Co., Ltd., Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 5, 1953, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, January 20, 1953.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 4462/J/HLG/1860.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

## Description of the land to be acquired:

All that portion of land, in extent 03.9 perches, out of the land called Bannekenediyakumbure, situated in Gunnepana Pallegammedda, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, and more fully described as lots 1 and 2 in P. P. A. 1,910. Presently claimed by Rev. Yatawatte Saranapala Thero of Velipele Vihare, Gunnepana, Polgolla.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 10, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, January 20, 1953.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 4361/J/HLG/1287.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

## Description of the land to be acquired:

The portion of land called Meegahamaddithewatte Oyagawawatte, 2 roods 18.6 perches in extent, situated in Ihalamulla village, Pallegampaha Korale, Harispattuwa Division, Kandy District, Central Province, and more fully described as lot 1 in P. P. A. 1,909. Presently claimed by R. W. Jinadasa, Ankumbura.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on March 5, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, January 20, 1953.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. L. D. 4120.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

## Description of the land to be acquired:

A part of Belungala Estate lying on the Colombo-Kandy Road, situated within the Urban Council limits of Kadugannawa and Kadugannawa Village (part) in Udu Nuwara and Yati Nuwara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 to 4 in P. P. A. 1,889.

Name of Claimant.—W. Hermon of Belungala Estate, Kadugannawa.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 10, 1953, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, January 26, 1953.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LP. 6373.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose—for the construction of Medawattewela Amuna Scheme.

Description of the lands to be acquired.

Lot No.	Name	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Duwawatta	Garden old, contains 2 nadum trees 3 to 6 years, 1 ulalu tree 8 years, 1 arecanut tree 8 years, 1 mango plant 1 year, and a portion of a masonry anicut	S. M. Misi Nona, S. M. Lokunona, S. M. Harumanis Appuhamy, D. F. Dissanayake, all of Opatha. Ganegoda, S. M. Helena Nona. Pahala Omatta, Ganegoda	0 0 1 38
2	Ambagahakekulama Ambagahakumbura Ambagahakekulamaegodahaliyade alias Pahalawela	alias Paddy field and bund also contains a portion of a masonry anicut	A. D. Samarasekera Opatha, Ganegoda	0 0 7 74
3	Ambagahakekulama Pahalawela	alias Paddy field and bund	H. A. Samarasekera, L. N. Samarasekera, M. N. Samarasekera, A. D. Samarasekera, L. N. Samarasekera, K. H. Samarasekera, D. F. Dissanayake, all of Opatha, Ganegoda, H. N. Samarasekera, Pahala Omatta, Ganegoda and G. A. Piyasana, Dope, Bentota	0 0 4 96
4	Ambagahakekulama Ambagahakumbura Pahalawela	alias do	Mudaliyar E. H. S. Karunaratne, Etambagoda, Panadure, and R. W. S. Karunaratne, Opatha, Ganegoda	0 0 10 43
5	Do	Paddy field and bund contains portions of a masonry pipe outlet and a channel	D. N. Seneviratne, Dope, Bentota	0 0 25 26
6	Ambagahakekulama Ambagahakumbura	alias Paddy field	S. K. George Appuhami, D. B. S. Karunaratne, K. K. Don Cornelia, O. V. Harmanis Singho, O. V. Abraham Singho, O. V. Bichanhami, O. V. Adirian Singho, O. V. Bempu Singho, B. P. Diselhami, all of Opatha, Ganegoda, S. K. Abraham Appuhami, Wehenena, Pitigala, O. V. Theneris, Pahala Omatta, Ganegoda, and O. V. Podhami, Neluwa, Gammana	0 0 0 37
7	Delkadawatta	Open waste land contains portion of a masonry pipe outlet	A. K. Melonis Alwis, Pahala Omatta, Ganegoda, A. K. Thineshami, A. K. Emishami, both of Awittawa, Ganegoda, A. K. Alwis Appuhami, A. K. Oinishami, both of Dope, Bentota, A. K. de Alwis. Kiriwandana, Puwakpitiya, A. K. Inishami, Totaha, Welallawita and A. K. Emalishami, Wediwatta, Meegahatenna	0 0 0 96
Total				0 1 11 10

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Bentota Resthouse, on March 3, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 23, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Galle, January 22, 1953.

R. AINE WRIGHT,  
Assistant Government Agent.

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD. 7328

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, namely, for H/Omara Government Sinhalese Mixed School.

Description of the land to be acquired:

Supplement No. 3 to final village plan No. 161. Village—Omara in Giruwa Pattu West of Hambantota District

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
294	Kajjugahakoratuwa Julgahakoratuwa, Mahawela	Garden contains 2 coconut trees 20 years, 2 mud thatched buildings, a masonry well with masonry step and a masonry tank	Samarawickrama Liyanage Don Andrayas, Hattasiri Arachchige Amaris, Jayawickrama Arach chige Kiri Appu, Don Mathes Pathirana, Wickrama Arachchige Heenhami, Wannu Arachchi Kankanange Don Siyadoris and Omare Saddhananda Thero, all of Omara, Walasmulla	1 1 18 3
Total				1 1 18 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Walasmulla Resthouse on March 17, 1953, at 2.30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

The Kachcheri,  
Hambantota, January 23, 1953.

D. J. F. D. LIYANAGE,  
Additional Assistant Government Agent.

N.B.—Please quote this reference No. in all letters in this connection.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD. 7349.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for improvements to Etunnawala Tank:—

Description of the land to be acquired:

Supplement No. 2 to Final village plan No. 261. Village—Bedigama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
336	Galehena, Ambagahahena	Citronella 15 years	Punchi Hewage Robert Silva of Bedigama, Thenagama, via Tangalla	0 1 5 7



All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Tangalla Circuit Bungalow on March 17, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

The Kachcheri,  
Hambantota, January 23, 1953

D. J. F. D. LIYANAGE,  
Additional Assistant Government Agent.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No. LW 3501.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Names of Owners	Extent A. R. P.
271	Pansalagawagoda alias Lewwegoda	Tea 20 years contains 46 gravilla trees and 3 sapu trees 20 years	Crown leased on LP 4459. Lease rights claimed by the legal heirs of the late Mr. P. B Katugaha	2 0 1.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on March 12, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of claims should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, January 26, 1953.

A. I. MOHIDEEN,  
for Government Agent.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No. J/TW/1432/L. R. 5129.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Supplement No. 3 to F. V. P. 203

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1036	Meda-arawegodahena	Garden contains 1 jak tree 8 years, 1 coco- nut tree 10 years and 9 arecanut trees, 1 bread fruit tree, 1 coconut tree and 1 kitul tree all 20 years, and a P. W. D. line, a latrine and masonry well (The P. W. D. line, latrine and well constructed by the P. W. D.)	Part of lot 447 claimed by Wee-atuge Juwansa, ditto Suramanis, ditto Dinesa, ditto Siyaneris, ditto Guneris, Handuwalage Jane Nona, Tanayame Pnsso, all of Madola, Opanaika	0 1 26.5
Total ..				0 1 26.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agent duly authorized in writing, before me at Madola Rural Courts, on March 3, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Ratnapura, January 23, 1953.

M. J. M. MUHSIN,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Province of Uva, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on February 26, 1953, at the Kachcheri, Badulla, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent.

January 21, 1953.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Lot No.	Particulars of Land to be dealt with Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
535	J. Wilfred Seimon of Bandarawela, c/o The Panadure Motor Transit Co., Ltd., Haputala	0 1 23

## Land Redemption Notices

LD.—B. 49/50

LA. 7543/LRO/APL. 2158/J/LLD/2853

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act.) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, November 25, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### Schedule

Lot	Name of Land	Description	Village—Munsawa Name of Claimant	Extent A. R. P.
3	Weeragollehena	Coconut garden 25 years and rock	Dissanayake Mudiyansele Punchi Banda Jindasa Dissanayake, Ayurvedic Physician, Oriental Dispensary, Kelaniya	1 2 11
4	Do.	Coconut garden 25 years and rock contains a water hole	do.	1 2 5
5	Do.	Coconut garden 25 years contains a water hole	do.	4 2 15
8	Dangahamulawatta	Abandoned coconut garden 25-35 years contains 22 coconut plants	Dissanayake Mudiyansele Kapuruhamy, Vedamahatmaya, Hidawa, Bamunukotuwa	1 2 4
9	Do.	Abandoned coconut garden 25-35 years contains 3 coconut trees	do.	0 0 28
10	Do.	Abandoned coconut garden 30-50 years contains 18 coconut trees	do.	1 1 38
11	Do.	Abandoned coconut garden 50 years contains 33 coconut trees and rock	do.	1 2 4
12	Weeragollehena	Coconut garden 25 years contains 4 coconut trees	Dissanayake Mudiyansele Punchi Banda Jindasa Dissanayake, Ayurvedic Physician, Oriental Dispensary, Kelaniya	0 0 12
13	Do.	Coconut garden 25 years contains 6 coconut trees	do.	0 0 11
14	Do.	Coconut garden 25 years contains 21 coconut trees	do.	0 0 35
15	Dangahamulawatta	Part of abandoned coconut garden (no cultivation)	Dissanayake Mudiyansele Kapuruhamy Vedamahatmaya, Hidawa, Bamunukotuwa	0 0 17
16	Do.	do.	do.	0 0 2
17	Do.	Abandoned coconut garden 30-50 years, contains 5 coconut trees and 2 jak trees	do.	0 0 33
				13 0 15

LD.—B 49/50.

LA/7689/No. LRO/APL. 98/J/LLD/2797

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, October 30, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### Schedule

Lot	Name of Land	Description	Village—Busnapahuwa Name of Claimant	Extent A. R. P.
87	Rukgahakumbura	Paddy field	A. A. Georgi Nona of Kandegedera, Maharachchmulla, Alawwa	1 0 28
Total				1 0 28

LD.—B 49/50.

LA/7703/LRO/APL. 5668/J/LLD/2896

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, December 4, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Supplement No. 1 to final village plan No. 1,205. Village—Murutawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
71	Galagawahena	Coconut garden contains 27 coconut trees and 7 jak trees 30-40 years	Hitnayake Mudiyansele Tikiri Banda of Moragasgoda, Mahamukalanyaya, Ibbagamuwa	0	1	12
72	Do.	Coconut garden 30-40 years	do. . . . .	1	0	32
73	Do.	Coconut garden contains 2 coconut trees 30-40 years	do. . . . .	0	0	7
74	Bulane Kumbura	Paddy field	Wijesuriya Arachchige Arthur Wijesuriya, c/o Sub-Post, Master of Thorayaya	0	3	20
75	Dambarayayewela Dan-gaha Kumbura	do.	Karunanayake Mudiyansele Kapila Banda of Amukkana, Periyakadu Nelawa, Ibbagamuwa	0	0	16
76	Do.	do.	do.	0	2	1
Total				3	0	8

L. D.—B 49/50.

No. LA/7699/LRO/APL 4755/J/LLD/2914.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me:

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, December 10, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Supplement No. 1 to final village plan No. 1,681. Village—Pahala Malagane

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
113	Dangahamulahena	Coconut garden and chona, contains a temporary house with mud walls and cadjan roof	H. B. Tennakoon, Ihala Malagane, Hettipola	4	3	12
Total				4	3	12
114	Kadurugahamulahena, Kadurugahawatta	Coconut garden 25 years, contains a temporary house and a kitchen with mud walls and cadjan roof	E. A. P. Appuhama of Pahala Malagane, Hettipola	1	2	4
Total				1	2	4

L.D.—B 49/50

Reference No. LD. 7392/LRO/APL 4129—J/LLD/2805.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary,

Colombo, October 30, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Supplement No. 8 to F. V. P. 296. Village—Getamanna.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
773	Ittagalahena	Chena contains a few cinnamon bushes and 3 coconut plants 2-5 years	Mrs. D. C. K. Nanayakkara of Nakulugamuwa, Tangalla, and Mrs. Rupawathie Samarasekera of Bataduwa, Galle	0	0	37
774	Nugahena, Ittagalahena, Kongaharuppa	Cinnamon about 5 years, contains 1 jak tree about 50 years, 4 coconut plants 1-2 years and chena	do.	5	0	18
Total				5	0	15

LRO/APL/3025A—J/ALD/5/33.  
My No. LE 6546.

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 5, 1953.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## Schedule

Preliminary plan No. A 1,376. Village—Malawenna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Eluwilakele	Cinnamon, paddy field and coconut garden, a mud tiled temporary hut	A. Abeysekera, Seenigama, Hikkaduwa	12 1 2
Total				12 1 2

## DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with Section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Ministry's Reference No. J/LLD/2908.  
Land Commissioner's Ref. No. LRO/APL 5627.  
Batticaloa Kachcheri's Ref. No. LD 3394.  
Colombo, December 9, 1952.

## Schedule

Preliminary plan No. A 1,035. Village—Mallikaitivu

Lot	Name of Land	Description	Claimants	Extent A. R. P.
1	Kulathuveli	Paddy field and waste land	Mohammadutambay Hadjar Udumanlebbepody, and Mohammadutambay Hadjar Paakeer Mohideen of Division 3, Kattankudi	0 2 13.1
2	Do.	do.	do.	4 0 39.8
Total				4 3 12.9

Reference No. L. H. 1008.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that —

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such lands shall —

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on March 5, 1953, at 3 p.m.; and

(b) notify to me in writing on or before February 25, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. Such claims should be sent to me in duplicate.

The Kachcheri,  
Kalutara, January 24, 1953.

I. L. FERDINANDS,  
Additional Assistant Government Agent.

## Schedule

Supplement No. 1 to final village plan 149. Village—Yatagampitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
519	Polgampoladeniya	Rubber (budded) contains part of footpath	Don Alfred Arthur Samaranyake, c/o Mrs. D. M. Jayawardane, "Kumbuke Walauwa", Kumbuke, Horana, Uduwage Don Ernis of Olaboduwa, Gonapola, and K. Podimeris, Kahatapitiya, Kannalwila, Millewa	0 0 18
520	Do.	do.	do.	3 0 27
523	Do.	do.	do.	0 0 32
524	Do.	Rubber (budded)	do.	0 0 11
526	Do.	do.	do.	1 1 23
527	Ebbowalagodella and Udalegodella	Rubber contains one mud hut	do.	4 2 25
Total				9 2 16

Reference No. L. H. 1013.

## NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that —

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such lands shall —

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on March 4, 1953, at 3 p.m.; and

(b) notify to me in writing on or before February 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. Such claims should be sent to me in duplicate.

The Kachcheri,  
Kalutara, January 24, 1953.

I. L. FERDINANDS,  
Additional Assistant Government Agent.

Schedule				Extent		
Lot	Name of Land	Description	Name of Claimant	A.	R.	P.
Preliminary plan No. A 3,221. Village—Maha Paiyagala						
1	Wellabodawatta Irawalla	Coconut garden 40 years	S. Don Paulis Appuham of Potuwila, Paiyagala	0	0	28
2	Mudamurungagahawatta <i>alias</i> Attanabodawatta	Coconut garden 60 years	do.	0	1	23
3	Orupurewatta	Coconut garden 40 years	K. J. Perera of Government Hospital, Elpitiya	0	0	24
4	Illakkamewatta	do.	Pahalage Seemon Silva Abeyagoonawardana of Paiyagala South, Paiyagala	0	0	24
5	Do.	do.	do.	0	0	1
6	Do.	Path	do.	0	0	2
7	Do.	Coconut garden (no cultivation)	do.	0	0	1
8	Do.	Coconut garden 40 years	do.	0	0	10
Total				0	3	33

L. D.—B. 49/50.

No. LA/7691/LRO/APL 3768/J/LLD/2803.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land be made to me; and
- (3) every person interested in such land shall—
  - (a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on March 9, 1953, at 9 a.m.; and
  - (b) notify to me in writing on or before March 2, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, January 14, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

Schedule				Extent		
Lot	Name of Land	Description	Name of Claimant	A.	R.	P.
Supplement No. 1 to final village plan 1,213. Village—Kiribamuna						
449	Talgahamulahena <i>alias</i> Kotuwekumburewatta	Coconut garden 25–35 years	Yapa Patirannehelage Jayatunga of Doratiyawa, Kurunegala	3	2	0
Total				3	2	0

L. D.—B. 49/50.

No. LA/7693/LRO/APL 5725/J/LLD/2777.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
  - (a) appear personally or by agent duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on March 9, 1953, at 9 a.m.; and
  - (b) notify to me in writing on or before March 2, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, January 14, 1953.

N. N. D. JILLA,  
Assistant Government Agent.

Schedule				Extent		
Lot	Name of Land	Description	Name of Claimant	A.	R.	P.
Preliminary plan No. A 1,186. Village—Yakkawita						
1	Hitinawatta	Coconut garden (old) contains a temporary cadjan mud hut	A. M. Kapuruhami of Yakkawita, Narammala	0	2	39
Total				0	2	39

**Miscellaneous Land Notices**

No. L.S. 2824

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. H. M. J. Bandara and P. A. Karunaratna of Galapitamada, and G. R. Sarnelis of Welhella—trustees of the Salgala Aranniya Senasanaracsaka Samitiya—have applied for a lease of about one acre from lot 42 in P. P. A 37 for the construction of an Alms Hall and about ten acres from lots 26 and 44 in the same plan for extensions to the Salgala Aranniya.

2. These lands—which are situated in Welhella Village, Kegalla District—appear to have been the site of an ancient Monastery. The re-establishment of the Monastery and hermitage will provide Buddhist monks with a place for undisturbed meditation. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent: Re. 1 per annum;

E 3

- (b) The lessees shall, within five years from the commencement of the lease, and to the satisfaction of the Assistant Government Agent, Kegalla, erect an Alms Hall on the one acre site and buildings requisite for a Monastery on the other site;
  - (c) The lessees shall, use the land as a site for an Alms Hall and hermitage and for no other purpose;
  - (d) The lessees shall, within six months of the completion of the buildings referred to in (b) above, dedicate them by deed approved by the Public Trustee. In that event the lands will be leased to the trustees or Controlling Vihadrapathi of the temple, as the case may be, for a term of 99 years.
3. The notification published in Gazette No. 10,489 of January 16, 1953, is hereby cancelled.
4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, January 30, 1953.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම්**

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත සඳහන් මායිම්වලින් බැඳී තිබෙන වවුනියා දිස්ත්‍රික්කයේ දකුණු වවුනියාවේ දෙමළ කොට්ඨාශයේ දකුණු කිලෝකිමිලිට්‍රයේ උඩයාප්තේ කොට්ඨාශයේ වවුනියා සුළු නගර සභාවට අයත් ප්‍රදේශයේ තුලු පිහිටි පර්වත් 8ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති ඉඩම, ඊට මායිම් :—

උතුරට : ගම් ප්ලාන් 66යේ නො. 508 වෙනි කැබැල්ල ; නැගෙනහිරට : පී. ඩබ්ලිව්. ඩී. ලීඳ සහ වතුර මෝල ; දකුණට : රජයේ ඉඩම ; බස්නාහිරට : ගම් ප්ලාන් 66යේ නො. 507 වෙනි කැබැල්ලේ කොටසක්.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.  
නො. J/TW/1956.

මේ 1953ක් වූ ජනවාරි මස 13වෙනි දින කොළඹදීය.

අංක : J/LLD/2565/LM 5507.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කැලපු දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පානබුලත්ගම ආදායම්පාලක නිලධාරීතුමන්ගේ කොටසෙහි ගනේපල්ල ගමේ පිහිටි තොටගලගොඩාවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම් තුල පිහිටි අ. 0, රු. 0 ප. 12.44ක් විශාල බිම් කැබෙල්ලක්ද, ඊට මායිම් :—

උතුරට සහ නැගෙනහිරට : එම ඉඩමේම ඉතිරි කොටස ; දකුණට සහ බටහිරට : ඉකිහිමය.

(2) කැලපු දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පානබුලත්ගම ආදායම් පාලක නිලධාරීතුමන්ගේ කොටසෙහි ගනේපල්ල ගමේ පිහිටි එටිනාවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම් තුල පිහිටි අ. 0, රු. 0, ප. 2.67ක් විශාල බිම් කැබෙල්ලක්ද වෙති ; ඊට මායිම් :—

උතුරට සහ බටහිරට : එම ඉඩමේම කොටස ; දකුණට : හක්බෙල්ලාවක කේ, ඒ. ඇස්. අප්පුහාමිට අයිති ඉඩම ; නැගෙනහිරට : ඉකිහිමය.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

මේ 1953ක් වූ ජනවාරි මස 7 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 9 වැනි වගන්තියේ (1) වෙනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ආගරපනතේ ගම් මූලාදැනියාගේ කොටසේ පිහිටි "හොල්බ්‍රොක්" (Holbrook Estate) වන්නෙන් පහත සඳහන් මායිම්වලින් වට වූ අක්කර 2ක පමණ ඉඩම් කැබෙල්ල වේ. මායිම් :—

උතුරට : P. W. D. පාරට ඉතුරුකර තිබෙන කොටස ; නැගෙනහිරට : පල්ලියට යන පාර ; දකුණට සහ බටහිරට : එම ඉඩමේ ඉතුරු කොටස.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.  
Ref. No. J/HLG/1472.

මේ 1952ක් වූ දෙසැම්බර් මස 12 වෙනි දින කොළඹදීය.

LWA. 7.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුලු දිස්ත්‍රික්කයේ යටිකිඳ කොළාශයේ උඩකුඹිල්වෙල ගමේ (නො. 27 දරන අන්තිම ගම් සිතියමේ) පිහිටි අක්කර 3ක පමණ වපසරිය ඇති කොකටිය අරුව පහතෙන් (නො. 13 බී. සී. දරන බිම් කට්ටිය) කොටසක්, ඊට මායිම් :—

උතුරට : නො. T. P. 385,701 දරන ඉඩමෙන් කොටසක්, අයිතිකම් කියන්නා ඩී. කේ. අබේසේකර මහත්මයා ;

නැගෙනහිරට : නො. T. P. 385,701 දරන ඉඩමෙන් කොටසක්, අයිතිකම් කියන්නා එච්. ජේ. පිංතෝ මහත්මයා ;

දකුණට : පී. ඩබ්ලිව්. ඩී. පාර සහ හිල්ලිය ;

බස්නාහිරට : නො. T. P. 385,701 දරන ඉඩමෙන් කොටසක්, අයිතිකම් කියන්නෝ : එච්. ජේ. පිංතෝ මහත්මයා සහ දෙස්තර කොන්ඩලා.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.  
J/L G/2433.

මේ 1953ක් වූ ජනවාරි මස 16 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්

සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුවිටි කෝරළේ කිතුල්පේ පිහිටි "පාමි ගාර්ඩන් ගාප්, කරපිත්චි ඩිවිසන්" නමැති ඉඩමේ කොටස්වලින් අක්කර 29, රූඩ් 3, පර්චස් 15 පමණ විශාල ඉඩම.

වැඩි විස්තර වශයෙන්, නො. F. V. P. 283 දරන ඒලතේ අතිරේක නො. 2කේ ලොචි නො. 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185 සහ 186.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

නො. J/LLD/2557/LR. 4632.

වම් 1953ක් වූ ජනවාරි මස 21වෙනි දින  
කොළඹදීය.

No. Q. 2794/J/LG/2501.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අවන්කුරු කෝරළේ උතුරු කණුවන යන ගමේ පිහිටි ඒලතේ නො. A 3,222 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12 සහ 13 දරන කැබලි 12හේ විස්තර කරනලද රූඩ් 2යි, පාර්චස් 0.73ක විශාලකම් ඇති දවටගහවත්ත, දෙල්ගහවත්ත, කහටගහවත්ත සහ බදුවත්ත යන ඉඩම්වලින් කොටස්.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

වම් 1953ක් වූ ජනවාරි මස 15වෙනි දින  
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5වෙනි වගන්තියේ (1) වෙනි උප වගන්තිය යටතේ ඉඩම් සහ ඉඩම් සංවිධාන ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාශයට අයත් මාස්වල ගම් මූලාදානිතාගේ ප්‍රදේශයෙහි පිහිටි මාවල නම් ග්‍රාමයෙහි හින්තෝවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1, රූඩ් 2, පර්චස් 0ක පමණ කොටසකි. ඊට මායිම්:—

උතුරට : පිහිල්ලවත්තකුඹුර සහ හේතෝවත්ත ;  
නැගෙනහිරට සහ දකුණට : මාස්වල-පුස්සැල්ලාව සී. ආර්. සී. පාර ;  
බස්නාහිරට : ඇල.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා.

නො. J/E/2018.

වම් 1953ක් වූ ජනවාරි මස 9වෙනි දින  
කොළඹදීය.

අංක. LP. 6459/J/HLG/1645.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ ගහබඩ පත්තුවේ වදුරඹ පිහිටි අක්කර 0, රූඩ් 1, පර්චස් 05.5ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති බෙයිපිගෙවත්ත නමැති ඉඩමෙන් 3 පන්ගුවක්. එහි මායිම් මෙසේය :—

උතුරට : ඇප්. ජයවර්ධන මහත්මියට අයිති ඉඩමෙන් කොටසක් සහ තොටකුඹුර නමැති ඉඩමෙන් කොටසක් ;  
නැගෙනහිරට : ඕකන්දවත්ත නමැති ඉඩම ;  
දකුණට : සේනාදීරගෙවත්ත ;  
බස්නාහිරට : වදුරඹ-උඩුගම ප්‍රසිඩ මහ පාර.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක් වූ ජනවාරි මස 7වෙනි දින  
කොළඹදීය.

LW. 3744.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

බදුලු දිස්ත්‍රික්කයේ බදුලු නගර සීමාවතුළ බදුලුපිටියගම පිහිටි නො. 43 දරණ නගර මුල් සිතියමේ නො. 47 දරණ බිම් කවිටිය වශයෙන් මැන විස්තර කර තිබෙන අ. 0, රූ. 3, ප. 19ක වපසරිය ඇති ගුරන්දවත්ත නමැති ඉඩම, ඊට මායිම්:—

උතුරට : ඇල ;  
නැගෙනහිරට : බිත්තිය හා බබ්ලිව. සී. එඩ්වින් අයිතිකම් කියන ඉඩම ;  
දකුණට : බිත්තිය හා පාර ;  
බස්නාහිරට : පැලඹුතිවැට හා කම්බිවැට.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

වම් 1953ක් වූ ජනවාරි මස 17 වැනි දින  
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

මඩකලපු දිස්ත්‍රික්කයේ කරවාකු සහ නින්දවුර් පත්තුවෙහි නින්දවුර් 3වෙනි වසමෙහි පිහිටි පහත සඳහන් මායිම් සහිත

අක්කර 1/4ක් පමණ විශාල වූ කඩෙහි වලව් නැමැති ඉඩමක්  
කැබලිල, ඊට මායිම්:—

උතුරට: සාර්ප් තම්බි වලව්ව;  
නැගෙනහිරට සහ දකුණට: අලුත් පාසැල් මදුල;  
බස්නාහිරට: පාර.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අමාත්‍යාංශයේ නො. J/E/2560.

මඩකලපු කව්වේරියේ. නො. LD, 3367.

වම් 1953ක්වූ ජනවාරි මස 9 වැනි දින  
කොළඹදීය.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ  
අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි  
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්  
සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ  
නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයෙහි මන්මුනේ උතුර පත්තුවෙහි  
කාත්තන්කුඩි නො. 3 දරණ කොඩාශයෙහි පිහිටි පහත  
සඳහන් මායිම් සහිත අක්කර 1/6ක් පමණ විශාල වූ ඉඩම්  
කැබලිල, ඊට මායිම්:—

උතුරට: මේදපල්ලි ක්.ආර්.සී. පාර;  
නැගෙනහිරට: මේදපල්ලි පාසැලට අයිති ඉඩම;  
දකුණට: මොහමඩ් යුසුෆ්ට අයිති ඉඩම, හා  
බස්නාහිරට: සුලෙයිමා, ලෙබ්බේ මාරියම්පිල්ලේට අයිති  
ඉඩම්.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අමාත්‍යාංශයේ නො. J/E/2025.

මඩකලපු කව්වේරියේ නො. LD, 3373.

වම් 1953ක්වූ ජනවාරි මස 5 වැනි දින  
කොළඹදීය.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ  
අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි  
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්  
සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ  
නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයෙහි අක්කරෙහි පත්තුවේ මිනෝබෙයි  
කඩඩු යන ගමෙහි පිහිටි පහත සඳහන් මායිම් සහිතවූ  
අක්කර දෙකකමාරක් (2½) පමණ විශාල ඉඩම් කැබලිල,  
ඊට මායිම්:—

උතුරට: ඇම්. නල්ලනම්බිගේ පුද්ගලික ඉඩම;  
නැගෙනහිරට හා දකුණට: මහේශ්වරන් වේලුපිල්ලේගේ  
පුද්ගලික ඉඩම; හා  
බස්නාහිරට: ප්‍රසිඩ මහපාර.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අමාත්‍යාංශයේ නො. J/E/4078.

මඩකලපු කව්වේරියේ නො. LD, 3261.

වම් 1953ක්වූ ජනවාරි මස 7 වැනි දින  
කොළඹදීය.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ

අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි  
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්  
සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ  
නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයෙහි ඒරුවුර් සහ කෝරලේ පත්තුව  
වෙහි ඒරුවුර් නගර සභාවට අයිති ප්‍රදේශයේ පිහිටි පහත  
සඳහන් මායිම් සහිත දිගින් අඩි 203ක් හා පළලින් අඩි 117ක්  
පමණ විශාල ඉඩම් කැබලිල, ඊට මායිම්:—

උතුරට: නැගෙනහිර බවුන්ඩරි පාර;  
නැගෙනහිරට: පුන්තෙයිකුඩා පාර;  
බස්නාහිරට: මීරාලෙබ්බේ සෙල්ලන්කණ්ඩු සහ උමාරා  
ලෙබ්බේ මාරියම්කණ්ඩුවට අයිති ඉඩම්;  
දකුණට: තම්බිපිල්ලේ මානුමුදුපොඩියාට අයිති ඉඩම්.  
මේ ඉඩම් පිළිබඳ අයිතිකම් කියන්නේ මඩකලපුවෙහි  
සමාදාන විනිශ්චයකාර මුදල් ඒ. සින්තලෙබ්බේය.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අමාත්‍යාංශයේ නො. J/H/2739.

මඩකලපු කව්වේරියේ නො. LD, 3381.

වම් 1953ක්වූ ජනවාරි මස 7 වැනි දින  
කොළඹදීය.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ  
අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි  
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්  
සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ  
නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයෙහි නින්දවුර් සහ කරවාකු  
පත්තුවල සයිත්දමරතු නො. 1 දරණ ගමෙහි පිහිටි පහත  
සඳහන් මායිම් සහිත අක්කර දෙකක් පමණ විශාල වූ ඉඩම්  
කැබලිල, ඊට මායිම්:—

උතුරට: ෂෙරිෆ් මාස්දන් සහ අනිකුත් අයට අයිති ඉඩම්;  
නැගෙනහිරට: ආණ්ඩුවේ ඉඩම්;  
දකුණට: මාවඩි පාර; හා  
බස්නාහිරට: සින්තලෙබ්බේ සහ අනිකුත් අයට අයිති ඉඩම්.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අමාත්‍යාංශයේ නො. J/E/2561.

මඩකලපු කව්වේරියේ නො. LD, 3364.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 29 වැනි දින  
කොළඹදීය.

**1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට  
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ  
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ  
අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි  
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්  
සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ  
නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයෙහි ඒරුවිල් පොරනිව් සහ මන්මුනේ  
දකුණ පත්තුවේ පද්දිප්පලෙයි ගමෙහි පිහිටි නො. ඒ 63  
දරන මුල් සිතියමෙහි ලොච් 2; 5 සහ 6 යනුවෙන් විස්තරව  
භූදිත්වෙන පර්චස් 22.3 පමණ විශාල තමරකර්ති සහ  
ඇල නම් වූ ඉඩම් කැබලිල.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අමාත්‍යාංශයේ නො. J/LLD/2910.

මඩකලපු කව්වේරියේ නො. LD, 2905.

වම් 1953ක්වූ ජනවාරි මස 8 වැනි දින  
කොළඹදීය.



No. Q. 4056/J/HLG/1536.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,326. ගම—දරඵව	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ආබිල්ලොගලය	සුමුර	බොහල්වි මංගියකර, රජ සිරිස		0 0 3.21

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාට තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මාර්තු මස 23 වෙනි දින පූර්ණය 9.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විචාරයකට යොමු කළ බවට සහතික කරමි.

තවද මේ 1953 ක් වූ මාර්තු මස 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එක් ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (විටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

මේ 1953 ක් වූ ජනවාරි මස 20 වැනි දින කොළඹ කවිචේරියේදී. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. Q. 4062/J/AL 1581.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,304. ගම—මොරුන්න	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	නාරාඹිවිට	බිම්ප සහ බැවිම	බිම්ලිපි. කේ. ජේමිස් අප්පුහාමි, මොරුන්න, යක්කල		0 0 11.3
2	කෝන්ගොල්ල බිම්ප	එම	එම		0 0 10.1

එකතුව .. 0 0 21.4

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාට තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මාර්තු මස 23 වෙනි දින පූර්ණය 10.30 අවසන් වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විචාරයකට යොමු කළ බවට සහතික කරමි.

තවද මේ 1953 ක් වූ මාර්තු මස 9 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එක් ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (විටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

මේ 1953 ක් වූ ජනවාරි මස 29 වෙනි දින කොළඹ කවිචේරියේදී. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. Q 3555/J/HLG/336.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,337. ගම—පැපිලියවල	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මල්කොස්ගොදෙකිය	ලීදේ කොටසක්	ඥාන ආර්ය මාර්ගපාල, පැපිලියවල, අයි. ඩී. ආණ්ඩු, ගනිතිගම; ඩී. පොඬුගෝන, මාපිවගම		0 0 1.2
2	පවුන්ගේන ගොරගලය	එම	ආර්ය මාර්ගපාල, ඒ. සයිමන් පෙරේරා සහ ඒ. සිව්නන් පෙරේරා සියලුදෙනාම පැපිලියවල		0 0 0.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාට තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මාර්තු මස 23 වෙනි දින අපරහාස 2.30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විචාරයකට යොමු කළ බවට සහතික කරමි.

තවද මේ 1953 ක් වූ මාර්තු මස 9 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එක් ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (විටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

මේ 1953 ක් වූ ජනවාරි මස 20 වෙනි දින කොළඹ කවිචේරියේදී. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. Q. 4111/J/AL/1765.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 (1) වැනි වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,330. ගම—පෙරියමුල්ල, 3 වැනි කොළඹාස	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	එලබොඩාත්ත, කැනැල්පාදේ පිහිටි තක්සේරු නො. 46/1 දරණ ඉඩම	පොල් ඉඩම, අද. පෙරියමුල්ල හුණුගොඩ, ගොඩනැගිල්ල; අදා. පොල්කොළ පැලි මිගමුව මැරි ගොඩනැගිල්ල සහ ඇඟිලිය		ඒ. ආර්ය. පොත්සේකා, සී. සිල්වි, මිගමුව	0 1 0.3

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
2	එලවෙලවත්ත, කැනැල්පාලේ පොල් ඉඩම	පොල් ඉඩම	බඩලිච්චි, ඇස්. ප්‍රනාන්දු මහත්මිය, නො. 136/1, හලාවතපාර, මහලුව	0 0 29.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 26වෙනි දින පූර්වගත 9.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පීය යුතුයි.

තවද වම් 1953ක්වූ මාර්තු මස 11 වෙනි දිනට හින්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුදී දිය යුතුයි.

වම් 1952ක්වූ ජනවාරි මස 23වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සැන්ටි වි. විජේමාන,  
කොළඹ දිනත්තයේ අණවුම් උප ඒජන්තතුමා.

No. Q. 3840/J/AL/895.

1950 හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :—

ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
1	නාරත්ගහකුඹුර	සුඹුර සහ කන්තිය	0 0 0.8
2	එම	එම	0 0 7.4
3	හල්ගහවෙල	එම	0 0 14.3
4	බත්ගහකැලේ	කැලෑ ඉඩම සහ කන්තිය	0 0 9.6
5	එම	එම	0 0 12.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 26වෙනි දින පූර්වගත 11.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පීය යුතුයි.

තවද වම් 1953ක්වූ මාර්තු මස 11 වෙනි දිනට හින්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජනවාරි මස 23වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සැන්ටි වි. විජේමාන,  
කොළඹ දිනත්තයේ අණවුම් උප ඒජන්තතුමා.

LH. 423.

අණවුම් කටයුත්තකට එනම්:—නූතන මාර්ගව එක හරහා අර්ථ පාරක් නැතිව පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි කොටසේ කරනිවෙන පංතියේ වල ප්‍රකාරයට පළාත් පාලන ආමතිකමාගේ නියෝගය පරිදි නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩමේ නම්:—

මුල් ප්ලාන් නො. A 2,135. ගම—පහල නෑබඩ ඉද්දගොඩ පන්තුව බස්නාහිර පස්දුන් කෝරළේ කර්තර දිනත්තය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
5	පී. බඩලිච්චි. ඩී. අලුත් පාර	පී. බඩලිච්චි. ඩී. අලුත් පාර	සීමාසහිත රෝස්ගේ කොළිපැණිය, කොළඹ	0 0 12 62
6	කුලෝඩියවත්ත	බැම්බේන් කොටසක් තිබෙන මුඩු සීම	එම	0 0 4.16

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණවුම් කලාපව තිබෙන බව පොදු ජනතාව දැනගැනීම සඳහා සඳහන් වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකුටම නොගොස් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953ක්වූ මාර්තු මස 12වෙනි දින සවස 2ට කර්තර කවිචේරියේදී මා ඉදිරිපිට පැවැත් ඒ කොසිආදාමේ අයිතිවාසිකම්වල කිසි කිසි සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණන් ජව ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් කොරතුරුන් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1953ක්ව ජනවාරි මස 26වෙනි දින කර්තර කවිචේරියේදීය.

ඒ. ජී. ගොන්දි මොරගොඩ,  
කර්තර අණවුම් උප ඒජන්තතුමා.

No. LD. 4361/J/HLG/1287.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තුව කොසාගයේ පල්ලේ ගම්පහ කෝරළේ ඉහලමුල්ල නමැති ගමෙහි පිහිටි රුඩ් 2යි, පර්වස් 18.6ක්වූ මුල් ප්ලාන් නො. ඒ 1,909යේ ලොව නො. 1 දරණ මිහගමහින්තේවත්ත, ඔයගාවවත්ත.

දැනට අයිතිවාසිකම් කියා සිටින්නේ අංකුඹුරේ ආර්. බඩලිච්චි. ජනදාස මහතාය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාර්තු මස 5වෙනි දින පෙරවරු 10.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව පීය යුතුයි.

තවද වම් 1953ක්වූ පෙබරවාරි මස 26 වන දිනට මහින්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රේයර්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා.

වම් 1953ක්වූ ජනවාරි මස 20 වැනි දින මහනුවර කවිචේරියේදීය.

No. LD. 4462/J/HLG 1860.

No. LD. 4357/J/TW/1255.

1950 සේ අංක 9 දරණ ඉඩම ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

1950 සේ අංක 9 දරණ ඉඩම ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 සේ අංක 9 දරන ඉඩම ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 සේ අංක 9 දරන ඉඩම ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර පකාශයේ උඩගමපහ කෝරළේ ගුන්නායක පල්ලියේ මැදද කමැති ගමෙහි පිහිටි පර්චඩ් 3.9 ක් වූ මුල් ප්ලාන් ප්ලා. ඒ 1,910 සේ ලොට් නො. 1 සහ 2 දරණ බන්තෙක පදනම කුඹුර නමැති ඉඩම.

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබලැත්ගම පකාශයේ අඟගමුව කෝරළේ වටවල පිහිටි රුඩ් 1, පර්චඩ් 07.4 ක් වූ මුල් ප්ලාන් ප්ලා. ඒ 1,883 සේ ලොට් නො. 1 දරන 'සෙන්ට් ජීන්' වත්තෙන් කොටසකි.

දැනට අයිතිවාසිකම් කියා සිටින්නේ පොල්ගොල්ලේ ගුන්නායක වැලිපාල විහාරයේ යටවත්තේ සරණපාල ස්ථිරයන් වහන්සේය.

'දැනට අයිතිවාසිකම් කියන්නේ' සීමාසහිත "කැරලිනා තේවතු සමාගම", ඒජන්තවරු: කොළඹ නැපැල් පෙට්ටි නො. 83, සීමාසහිත ලීච්මන් සහ සමාගම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මාර්තු මස 10 වෙනි දින පෙරවරු 10.30 ට මහනුවර කවචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මාර්තු මස 10 වෙනි දින පෙරවරු 11 ට මහනුවර කවචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953 ක් වූ මාර්තු මස 2 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම් දිය යුතුයි.

තවද වම් 1953 ක් වූ පෙබරවාරි මස 26 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම් දිය යුතුයි.

ඊ. ඊ. ශ්‍රේනියර්,

ඊ. ඊ. ශ්‍රේනියර්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953 ක් වූ ජනවාරි මස 20 වැනි දින මහනුවර කවචේරියේදීය.

වම් 1953 ක් වූ ජනවාරි මස 20 වැනි දින මහනුවර කවචේරියේදීය.

L. D. 4120.

No. LD. 4124/J/TW/290.

1950 සේ අංක 9 දරණ ඉඩම ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

1950 සේ අංක 9 දරන ඉඩම ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 සේ අංක 9 දරන ඉඩම ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 සේ අංක 9 දරන ඉඩම ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබලැත්ගම පකාශයේ අඟගමුව කෝරළේ වනරාජ ගමෙහි පිහිටි පර්චඩ් 11.1 ක් වූ මුල් ප්ලාන් ප්ලා. ඒ 1,807 සේ ලොට් නො. 1 දරණ වනරාජවත්තේ පකාශය.

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබලැත්ගම පකාශයේ කොට්ඨාශයේ කඩුගන්නාවේ පර්චඩ් ආණ්ඩු සහ සීමාව තුළ සහ කඩුගන්නාවේ ගමේ (කොටසක), කොළඹ-මහනුවර පාර අසල පිහිටි බැඳුන්ගල වත්තෙන් රුඩ් 2, පර්චඩ් 18.51 විශාල මුල් ප්ලාන් නො. ඒ 1,880 විස්තර කර තිබෙන ලොට් 1, 2, 3 සහ 4 නමැති කොටස.

දැනට අයිතිවාසිකම් කියන්නේ සීමාසහිත "ද වනරාජ පන් කොට්ඨාසය, ඒජන්තවරු: කොළඹ සීමාසහිත ලෙවිස් ට්‍රිප්පන් සහ සමාගම.

අයිතිකරුගේ නම: කඩුගන්නාවේ බැඳුන්ගලවත්තේ බබ්ලිවි. හෙර්මන්.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මාර්තු මස 10 වෙනි දින පෙරවරු 11.30 ට මහනුවර කවචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ මාර්තු මස 10 වැනි දින පෙරවරු 2 ට මහනුවර කවචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953 ක් වූ පෙබරවාරි මස 26 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම් දිය යුතුයි.

තවද වම් 1953 ක් වූ මාර්තු මස 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකිත් දැනුම් දිය යුතුයි.

ඊ. ඊ. ශ්‍රේනියර්,

ඊ. ඊ. ශ්‍රේනියර්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953 ක් වූ ජනවාරි මස 20 වැනි දින මහනුවර කවචේරියේදීය.

වම් 1953 ක් වූ ජනවාරි මස 26 වෙනි දින මහනුවර කවචේරියේදීය.

No. LD. 4566.

1950හේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපලාන කොසාගයේ හැරකොල වල්ලහගොඩ, හලාගම සහ නැඹිලිගම, පල්ලේගම ගම්වල පිහිටි 'නැඹිලිගලවත්තෙහි' පිහිටි 'බ්‍රිසයිඩ්' කොටසින් අක්කර 30ක් පමණ විශාල කොටස් 6ට මායිම්:—

1. උතුරට: අලගොල්ල ඇල; නැගෙනහිරට: හැරකොල ගමෙහි ඉඩම; දකුණට සහ බස්නාහිරට: "බ්‍රිසයිඩ්" වත්ත.
2. උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: හැරකොල ගමෙහි ඉඩම; බස්නාහිරට: "බ්‍රිසයිඩ්" වත්ත.
3. උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: හැරකොල සහ වල්ලහගොඩ ගම්වල ඉඩම; බස්නාහිරට: "බ්‍රිසයිඩ්" වත්ත.
4. උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: හලාගම ගමෙහි ඉඩම; බස්නාහිරට: "බ්‍රිසයිඩ්" වත්ත.

5. උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: නැඹිලිගල ගම; බස්නාහිරට: "බ්‍රිසයිඩ්" වත්ත.

6. උතුරට සහ නැගෙනහිරට: නැඹිලිගල පල්ලේගම ගමෙහි ඉඩම;

දකුණට: ගැටතේ ඇල;

බස්නාහිරට: "බ්‍රිසයිඩ්" වත්ත.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ මාර්තු මස 10 වැනි දින පෙරවරු 9.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ මාර්තු මස 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇති මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලිය විල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙනියර්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක් වූ ජනවාරි මස 19 වැනි දින මහනුවර කවිචේරියේදීය.

අඛකය L. P. 6373.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

අංක.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දුවවත්ත	ඉඩමෙහි අවුරුදු 3-6වත් අතර වයස්වූ නැදුන් ගස් 2ක්ද, අවුරුදු 8ක්වූ උලාලු ගහක්, අවුරුදු 8ක්වූ සුවක් ගහක්, අවුරුදු 1ක්වූ අඹ පැලයක් සහ බැම්මෙන් බැඳුණු ඉවුරෙන් කොටසක්	ගනේගොඩ, ඕපාන පදිංචි ඇස්. ඇම්. උසිනේනා, එම්. ලොකුනේනා, එම්. හරාමානිස් අප්පුහාමි, ඩී. ඇස්. දිසානායක සහ ගනේගොඩ පහසු ඕමන්තෙහි පදිංචි ඇස්. ඇම්. ගෞලනා නේනා	0 0 1.38
2	අම්ගහකැකුලම් නොගොත් අම්ගහකුඹුර, අම්ගහ කැකුලම් ගොඩහලියද්ද නොගොත් පහලවෙල	කුඹුර සහ බැම්ම, සහ බැම්මෙන් බැඳුණු ඉවුර, බැම්මකින් කොටසක් ද නිබේ	ගනේගොඩ, ඕපාන පදිංචි ඒ. ඩී. සමරසේකර	0 0 67.74
3	අම්ගහකැකුලම් නොගොත් කුඹුර සහ ඉවුර පහලවෙල		ගනේගොඩ, ඕපාන පදිංචි එම්. ඒ. සමරසේකර, ඇල්. ඇන්. සමරසේකර, ඇම්. ඇන්. සමරසේකර, ඒ. ඩී. සමරසේකර, ඇස්. ඇන්. සමරසේකර, කේ. එම්. සමරසේකර, ඩී. ඇස්. දිසානායක, ගනේගොඩ පහල ඕමන්තෙහි එම්. පැන්. සමරසේකර, ඔබන්කොට පෙදෙස් පදිංචි ඒ. ඒ. පියසේන	0 0 4.96
4	අම්ගහ කැකුලම් නොගොත් අම්ගහ කුඹුර නොගොත් පහලවෙල	එම	පානදුරේ ඇට්ටිආකොඩ පදිංචි ඒ. එම්. ඇස්. කරුනාරත්න මුදලිතුමා සහ ගනේගොඩ, ඕපාන ඇර්. බබ්ලිම්. ඇස්. කරුනාරත්න	0 0 10.43
5	එම	කුඹුර, වේල්ල. සහ බැම්මෙන් බැඳුණු ඉවුර සහ අැල	ඔබන්කොට පෙදෙස් පදිංචි ඩී. ඇන්. ගෞනෙමරත්න	0 0 25.26
6	අම්ගහකැකුලම් නොගොත් අම්ගහකුඹුර	කුඹුර	ගනේගොඩ, ඕපාන පදිංචි ඇස්. කේ. ජෝර්ජ් අප්පුහාමි, ඩී. ඩී. ඇස්. කරුනාරත්න, කේ. කේ. දෙත් කොරලියා, ඕ. ඩී. හරමානිස් සිසිසේන, ඕ. ඩී. ඒබ්‍රහම් සිසිසේන, ඕ. ඩී. ඩීවත්තම්, ඕ. ඩී. අදිරියන් සිසිසේන, ඕ. ඩී. ඔබේපි සිසිසේන, ඩී. ඩී. දිසේනාමි. පිටිහල වැනියන් පදිංචි ඇස්. කේ. එරහම් අප්පුහාමි, ගනේගොඩ නෙට්ටි ඕ. ඩී. පොඬුහාමි සහ ගනේගොඩ පහසු ඕමන්තේ ඕ. ඩී. නෙතේරිස් යන අය	0 0 0.37

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
7 දෙල්කඩවත්ත	.. මුඩුබිම සහ බැම්මෙන් බිඳින ලද ජලනල විවරයක් (pipe outlet)	ගනේගොඩ, පහල මිනේනෙහි පදිංචි ඒ. කේ. මෙලෝනිස් අල්විස්, ගනේගොඩ අවිත්තාලේ පදිංචි ඒ. කේ. ජිනිස්ගාමි සහ ඒ. කේ. තෙන්නිස්ගාමි, මහනැන්දේ වෙහෙරින් පදිංචි ඒ. කේ. එමලිස්ගාමි, බෙන්තොට දොළ පදිංචි ඒ. කේ. අල් ස් අප්-ගාමි, සහ ඒ. කේ. ඔසිනිස්ගාමි, වලල්ලාච්චි තොටහ පදිංචි ඒ. කේ. ඉතිස්ගාමි සහ කිරිවිත්තන දුටුකන්දිය පදිංචි ඒ. කේ. ද අල්විස්	0 0 0-96
එකතුව ..			0 1 11-10

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියාපිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1953ක්වූ මාර්තු මස 3වෙනි දින පෙරවරු 10.30යේ වේලාවට බෙන්තොට නානායමේදී මා සම්මුඛව මිස යුතුයි.

තවද වසී 1953ක්වූ පෙබරවාරි මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකරුන්ගේ ඉඩම් අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වසී 1953ක්වූ ජනවාරි මස 22වෙනි දින  
ගාල්ලේ කවිචේරියේදීය. රේන් රයිඩ්,  
ගාලු දිනපත්තියේ අණුමේ උප ඒජන්තතුමා.

මේ සම්මුඛව එමන සියලුම ලියවිලිවලට මි ආකය සඳහන් කළ යුතුයි. අංක : LD. 7349.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට අණුමේ දඟස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
336 ගල්ලේන, අම්බහලේන	.. අවුරුදු 15ක්වූ පැතිරුණි	දුංචිගමාගේ රෙබවි සිල්වා, බැදිගම, රන්තම, කංගල්ල	0 1 5-7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියාපිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1953ක්වූ මාර්තු මස 17වෙනි දින පෙරවරු 9 වේලාවට කංගල්ලේ මාගේ සංචාරක බංගලාවේදී මා සම්මුඛව මිස යුතුයි.

තවද වසී 1953ක්වූ මාර්තු මස 9වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකරුන්ගේ ඉඩම් අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි. අයිතිවාසිකම් දක්වන ඔප්පු සියල්ලක්ම විභාග දිනයෙහිදී නියමිත වේලාවට මට පෙන්විය යුතුයි.

වසී 1953ක්වූ ජනවාරි මස 23වෙනි දින  
ගම්බන්තොට කවිචේරියේදීය. ඩී. ජේ. එස්. ඩී. ලියනගේ,  
ගම්බන්තොට දිනපත්තියේ අණුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

Reference No. LD. 7328.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම මීමාර් අණුමේ මිශ්‍ර පාඨශාලාව සෑදීම පිණිස ලබාගැනීමට අණුම දඟස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

අතිරේක නො. 3 අම්බාන ගම්බද ජලානගේ නො. 161. ගම—මීමාර, පිහිටියේ බටහිර හිරුවාපත්තුවේ ගම්බන්තොට දිනපත්තියේය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
294 කප්පුගම කොරටුව ස්ලේගම කොරටුව මහවෙල	අවුරුදු 20ක්වූ පොල්ගස් 2ක්ද, කටු මැටියෙන් සාදනලද ගොඩනැගිලි 2ක්ද, හුණු බදමයෙන් බිඳිනලද පඬුපලක් සමඟ ලීදැන්ද සහ හුණෙන් බිඳිනලද වැන්කියකින්ද සුන් වත්තකි	සමරවිකමලියනගේ දෙන් අන්දරපස්, හත්තසිරි ආරච්චිගේ මරිස්, ජයවික්‍රම ආරච්චිගේ කිරිපුපු දෙන් මනෙස් පතිරන, මිත්‍රමආරච්චිගේ හීන්ගාමි, වත්තිආරච්චි කන්කානන්. ගේ දෙන් සියලුපුරිස් සහ මීමාර් සද්ධාගාආ හික්කු, මීමාර, වලසමුල්ල	1 1 18-3
එකතුව ..			1 1 18-3

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියාපිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1953ක්වූ මාර්තු මස 17වෙනි දින පෙරවරු 2.30ට වලසමුල්ල කානායමේදී මා සම්මුඛව මිස යුතුයි.

තවද වසී 1953ක්වූ මාර්තු මස 9වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සබඳකරුන්ගේ ඉඩම් අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

අයිතිවාසිකම් දක්වන ඔප්පු සියල්ලක්ම විභාග දිනයෙහිදී නියමිත වේලාවට මට පෙන්විය යුතුයි.

වසී 1953ක්වූ ජනවාරි මස 23වෙනි දින  
ගම්බන්තොට කවිචේරියේදීය. ඩී. ජේ. එස්. ඩී. ලියනගේ,  
ගම්බන්තොට දිනපත්තියේ අණුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
271	පත්ඥානවංශොඩ නොහොත් ලෙව්විගොඩ	භේ (අවුරුදු 20ක් වයසැති) ග්‍රෑම්ලියා ගස් 46ක්ද, අවුරුදු 20ක් වයසැති සපුගස් 3ක්ද, තිබේ	අණුවේ ඉඩම් නො. L. P. 4,459 දරණ බදුදී තිබේ. නැසියිය පී. සී. කවුගහ මහත්මයාගේ උරුමක් කාරයේ අයිතිකම් කීයකි	2 0 1.4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අවමයුත් හෝ වම් 1953ක් වූ මාර්තු මස 12 වැනි දින පෙරවරු 10යේ වේලාවට බදුලු කවිවේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ මාර්තු මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි. මේ සම්බන්ධ සියලුම වස්තු ලියකිවිලි විභාග දිනයේදී මා ඉදිරියේ ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953ක් වූ ජනවාරි මස 26 වෙනි දින බදුලු කවිවේරියේ දීය. ඒ. අයි. මොනිහින්, අණුවේ ඒජන්තතුමා වෙනුවට.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1036	මැද අර ව වෙ ගොඩහෙන්	අවුරුදු 8 පමණ වන කොස්ගසක්ද, අවුරුදු 10 පමණ වන පොල්ගසක්ද, අවුරුදු 20 පමණ වන පුවත්තක් 9 ක්ද, දෙල්ගසක්ද, පොල්ගසක් සහ කිතුල්ගසක්ද, ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ ලැයිමක් සහ කක්කුස්සියක්ද, ලීක්ද, ඇති වත්ත, ලැයිම සහ වැසිකිලිය ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුව මගින් සාදවා තිබේ	ඒ අතුරුගෙ ජුවාතිස්, එමගෙ සුරමාතිස්, එමගෙ දිනේස, එමගෙ සියනේරිස්, එමගෙ ගුනේරිස්, හවුටලාගෙ ජේන් නෝනා සහ තානායමේ එන්සො සියල්ලන්ම මාදෙල, බපහායක.	0 1 26.5
එකතුව ..				0 1 26.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අවමයුත් හෝ වම් 1953ක් වූ මාර්තු මස 3 වැනි දින උදේ 10.30ට මාදෙල ගම් සභා උසාවියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ පෙබරවාරි මස 21 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

නො. J/TW/1432/L.R. 5129. වම් 1953ක් වූ ජනවාරි මස 23 වෙනි දින රත්නපුර කවිවේරියේ දීය. ඇම්. ජේ. ඇම්. මුහින් රත්නපුර දිඤ්ඤානගේ අණුවේ උප ඒජන්තතුමා.

ඉඩම් සමුදායකාරීව පිළිබඳ දැන්වීමයි

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් හෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන අණුවේ ඉඩම් සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් හෝරීම පිළිබඳ කවිවේරියේදී වම් 1953ක් වූ පෙබරවාරි මස 26 වෙනි දින පු. කා. 10ට 1935 අංක 19 දරණ ඉඩම් සමුදාය කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිවේරියක් උච්ච පළාතේ අණුවේ ඒජන්තතුමා මගින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2. ඉඩම් කවිවේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

3. මේ ඉඩම් කවිවේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය අණුවේ ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

ජේ. ජේ. රජනාගමම්, උප ඉඩම් කොමසාරිස්තුමා ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

වම් 1953ක් වූ ජනවාරි මස 21 වෙනි දින බදුල්ලේ කවිවේරියේදීය.

දීමට යන ඉඩමේ විස්තර

පැරණි අංකය	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ අයිතිය	ප්‍රමාණය, අ. රූ. ප.
වම් 1935	බංඩාරවෙල ජේ. විල්ප්‍රති සිමන්, පානදුර මෝටර් ට්‍රාන්සිට් කොම්පැනිය භාරේ, හපුකලේ	0 1 23

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා  
ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

L. D.—B 49/50.

LA/7543/LRO/APL 2158/J/LLD 2853.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ සංශෝධනය කරනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චන්ද්‍රලාල මහතා විසින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇස්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

වසි 1952 ක් වූ නොවැම්බර් මස 25 වැනි දින කොළඹදීය.

**උපලේඛනය**

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම—මුස්තාබ් අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය අ. රූ. ප.
3	වීරගොල්ලේගේන	අවුරුදු 25 ක පොල් ඉඩමක් සහ ගලක්	දිසානායක මුදියන්සලාගේ ප්‍රාච්චන්ද්‍රලාල මහතා, අයුරුදු, වෙලුමුරගොඩ, මීරියන් වල් බෙහෙත් ගාරාව, කාලුනිය	1 2 11
4	එම	අවුරුදු 25 ක පොල් ඉඩමක් සහ වතුර වලක් සහිත ගලක්	එම	1 2 5
5	එම	අවුරුදු 25 ක පොල් ඉඩමක් සහ වතුර වලක්	එම	4 2 15
8	දත්තමුලවත්ත	පොල්පල 22 ක් සහිත අවුරුදු 25-35 ක අත්හරිනලද පොල් ඉඩමක්	දිසානායක මුදියන්සලාගේ කපුරුගාමි වෙද මහත්මයා, හිඳුව, බමුණකොටුව	1 2 4
9	එම	පොල්ගස් 3 ක් සහිත අවුරුදු 25-35 ක අත්හරිනලද පොල් ඉඩමක්	එම	0 0 28
10	එම	පොල්ගස් 18 ක් සහිත අවුරුදු 30-50 ක අත්හරිනලද පොල් ඉඩමක්	එම	1 1 38
11	එම	පොල්ගස් 33 ක් සහිත අවුරුදු 50 ක අත්හරිනලද පොල් ඉඩමක් සහ ගලක්	එම	1 2 4
12	වීරගොල්ලේගේන	පොල්ගස් 4 ක් සහිත අවුරුදු 25 ක පොල් ඉඩමක්	දිසානායක මුදියන්සලාගේ ප්‍රාච්චන්ද්‍රලාල මහතා, අයුරුදු, වෙලුමුරගොඩ, මීරියන් වල් බෙහෙත් ගාරාව, කාලුනිය	0 0 12
13	එම	පොල්ගස් 6 ක් සහිත අවුරුදු 25 ක පොල් ඉඩමක්	එම	0 0 11
14	එම	පොල්ගස් 21 ක් සහිත අවුරුදු 25 ක පොල් ඉඩමක්	එම	0 0 35
15	දත්තමුලවත්ත	අත්හරිනලද පොල් ඉඩමක කොටසක්, (වැවිලි නැත)	දිසානායක මුදියන්සලාගේ කපුරුගාමි, වෙද මහත්මයා, හිඳුව, බමුණකොටුව	0 0 17
16	එම	එම	එම	0 0 2
17	එම	පොල්ගස් 5 ක් සහ කොස්ගස් 2 ක් සහිත අවුරුදු 30-50 ක අත්හරිනලද පොල් ඉඩමක්	එම	0 0 33
<b>එකතුව</b>				<b>13 0 15</b>

L.D.—B 49/50.

No. LA 7703/LRO/APL/5668/J/LLD/2896.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ සංශෝධනය කරනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්චන්ද්‍රලාල මහතා විසින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇස්. අමරසිංහ,  
සාමාන්‍ය ලේකම්තුමා.

වසි 1952 ක් වූ දෙසැම්බර් මස 4 වැනි දින කොළඹදීය.

**උපලේඛනය**

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම—මුස්තාබ් අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය අ. රූ. ප.
71	ගලොවාගේන	අවුරුදු 30-40 පොල් ඉඩමක පොල් ගස් 27 සහ කොස්ගස් 7 යි	හිටි නායක මුදියන්සලාගේ විකීර්ම කොට්ඨාස, මොරගස් ගොඩ, මහමුකුලන්ගොඩ, ඉඩබාගමුව	0 1 12
72	එම	අවුරුදු 30-40 ක පොල් ඉඩමක්	එම	1 0 32
73	එම	අවුරුදු 30-40 ක පොල්ගස් 2 ක පොල් ඉඩමක්	එම	0 0 7
74	මුලාගේකුමුර	කුමුර	කෝරළය කැපුල් මහත්මයා බාගේ විජයසූරිය ආරච්චිගේ ආනන්ද විජයසූරිය	0 3 20
75	දම්බරයාගේවෙල,	එම	කරුණායක මුදියන්සලාගේ කපුරු ගාමි, බමුණකොටුව	0 0 16
76	දත්තමුලවත්ත	එම	අමුත්තාන, පෙරියකඩු, හෙලව, ඉඩබාගමුව	0 2 1
<b>එකතුව</b>				<b>3 0 8</b>

L. D.—B 49/50.

Reference No. LD/7392/LRO/APL/4129/J/LLD/2805.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්කුලසේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1952 ක් වූ බන්තෝබර් මස 30 වෙනි දින කොළඹ දීය.

පී. බී. මුල්කුලසේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

අංක.	ඉඩමේ නම	අතිරේක නො. 8 යම්බද ප්ලාන් නො. 296 විස්තරය	ගම—ගැටමාත්ත අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
773	ඉන්තහලයේන	අවුරුදු 2-5 ක් වූ කුරුඳු පඳුරු වලින් සහ පොල් පැල 3 කින් යුත් හේනකඩ	බී. සී. කේ. නානායකාර මහත්මිය, නාකුරුගමුව, තංගල්ල, රූපාවතී සමරසේකර මහත්මිය, බටදුම, ගාල්ල	0 0 37
774	නුගේගේන, ඉන්තහලයේන, කෝන්ගහරාජප	අවුරුදු 5 ක් වූ කුරුඳු, අවුරුදු 50 ක් වූ කොස්ගහක්ද, අවුරුදු 1-2 ක් වූ පොල්පැල 4 ක්ද සහ හේනකඩ	එම ..	5 0 18
				එකතුව .. 5 1 15

L.D.—B 49/50.

LA.7699/LRO/APL/4755/J/LLD/2914.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්කුලසේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1952 ක් වූ දෙසැම්බර් මස 10 වෙනි දින කොළඹ දීය.

පී. බී. මුල්කුලසේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

අංක.	ඉඩමේ නම	නො. 1,681 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකය විස්තරය	ගම—පහලමලයේ අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
113	දස්ගහමුලයේන	මැටි බිත්ති සහිත පොල්අතු සෙවිලිකරනලද තාවකාලික ගෞසින් යුත් පොල් ඉඩමක් සහ හේන	H. B. හෙන්නෙකෝන්, ඉහල මලයයේ, ගෙවිටිපොල	4 3 12
				එකතුව .. 4 3 12
114	කදුරුගහමුලයේන, කදුරුගහමත්ත	මැටි බිත්ති සහිත පොල්අතු සෙවිලිකරනලද තාවකාලික ගෞසක් සහ කුස්සියකින් යුත් අවුරුදු 25 ක පොල් ඉඩමක්	E. A. P. අල්ලහාමි, පහල මලයයේ, ගෙවිටිපොල	1 2 4
				එකතුව .. 1 2 4

L.D.—B 49/50.

LA./7689/LRO/APL 98/J/LLD/2797.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 කේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුල්කුලසේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මි 1952 ක් වූ බන්තෝබර් මස 30 වැනි දින කොළඹ දීය.

පී. බී. මුල්කුලසේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

අංක.	ඉඩමේ නම	445 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 1 වැනි අතිරේකය විස්තරය	ගම—බුස්නාපහුව අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
87	රූක්ගහකුඹුර	කුඹුර ... A. A. ජෝර්නෝනා, කන්දේගෙදර, මහරච්චිමුල්ල, අලව්ව	..	1 0 28
				එකතුව .. 1 0 28



LRO/APL/3025/A/J/LLD/5/53.

අංකය : L.P. 654.

1950ශ් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942ශ් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංකොඛිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියමයා කේරැම්ගනුයුතු) 1950ශ් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාමි නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක් වූ ජනවාරි මස 5 වෙනි දින කොළඹදීය.

උපලේඛනය

පී. සී. මුලත්තුලාමි,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

මුල් පලයෙන් නොමිලය A 1,376. ගම—මාලවෙන්ත

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පොල් ඉඩමෙහි ඇරුදු, ඇමුරක් සහ මැටියෙන් නනාපු උර් සෙවිලි කරනලද නාවකාලික මඩුවක්ද තිබේ	කීක්කඩුවේ සීතීම පදිංචි අබේසේකර මහත්මයා එකතු වී ..	12 1 2 12 1 2

1950ශ් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දුන්විමයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942ශ් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් 1950ශ් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලත්තුලාමි නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

අමාත්‍යාංශයේ රිපර්ත්ස් නො. J/LLD/2908.

ඉඩම් කොමසාරිස් නැතහොත් රිපර්ත්ස් නො. LRO/APL/5627.

මහලපු කවීමේ රිපර්ත්ස් නො. L D 3394.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 9 වැනි දින කොළඹදීය

පී. සී. මුලත්තුලාමි,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඇලතුමෙලි .. ඇමුරු සහ වනාවක් නැති ඉඩම	මොහමදු නමිස් හජ්ජියාර් උදුමන් ලෙඩ්ඩෙ පෝඩ් සහ මොහමදු නමිස් හජ්ජියාර් පකීර් මොහිදින්, 3 වෙනි වියම, කාන්තන්කුඩි	0 2 13.1
2	එම .. එම	එම ..	4 0 39.8
මුළු ගණන ..			4 3 12.9

L. H. 1013.

1950ශ් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දුන්විමයි

කර්තර දිනුක්කයේ අතිරේක ආණ්ඩුමේ උප ඒජන්ත නැත්පත් අයි. ඇල්. පර්ඩිනන්ඩිස් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තියේ ප්‍රකාර 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ. එම ඉඩම් මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර ඇත.

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම හෝ වෙනත් සම්බන්ධතම් කියා සිටින සෑම කෙනෙක්ම—
  - (a) වම් 1953ක් වූ මාර්තු මස 4 වෙනි දින අපරහාග 3ට කර්තර කවීමේ රියට පැමිණ මා ඉදිරියේ ප්‍රකාශිතව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමය යුතුයි;
  - (b) තවද වම් 1953ක් වූ පෙබරවාරි මස 24 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්බාධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක්) සහිත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක් වූ ජනවාරි මස 24 වෙනි දින කර්තර කවීමේ රියදීය.

අයි. ඇල්. පර්ඩිනන්ඩිස්,  
කර්තර දිනුක්කයේ ආණ්ඩුමේ අතිරේක උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 3,221. ගම—මහපසාගල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වැල්ලොඩාබවත්ත ඉරවිල්ල	අවුරුදු 40ක් වයස ඇති පොල් තිබෙන ඉඩම	පශ්චාගල-පොතුමිල පදිංචි ඇඞ්. දෙත් පවලිස් 0 0 28
2	මුඩුමුරු-ගාහවත්ත නො. කොත් අත්තනබොබවත්ත	අවුරුදු 60ක් වයස ඇති පොල් තිබෙන ඉඩම	එම .. 0 1 23
3	මීරුපුරුවත්ත ..	අවුරුදු 40ක් වයස ඇති පොල් තිබෙන ඉඩම	ඇල්පිටියේ ආණ්ඩුමේ අරගයාලාලාවේ පදිංචි කේ. ජේ. පෙරේරා 0 0 24
4	ඉලක්කමවත්ත ..	එම ..	පර්නාගල දකුණේ පදිංචි පහලගේ සිමන් සිල්වා අබේගුණවර්ධන 0 0 24
5	එම ..	එම ..	එම .. 0 0 1
6	එම ..	එම අම්පාර ..	එම .. 0 0 2
7	එම ..	වැල්ලක් නැති ඉඩම ..	එම .. 0 0 1
8	එම ..	අවුරුදු 40ක් වයස ඇති පොල් තිබෙන ඉඩම	එම .. 0 0 10
එකතුව ..			0 3 33

1950 අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කර්තෘ දික්කරුන්ගේ අතිරේක උප දිසාපති තැන්පත් ඇති, ඇල්. පර්ඩිනන්ඩිස් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තියේ ප්‍රකාර 1942 අංක 61 දරණ, ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ. එම ඉඩම් මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර ඇත.

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම හෝ වෙනත් අධිකාරියකට කියා සිටින සෑම කෙනෙක්ම—
  - (a) වම් 1953 ක්‍රම මාර්තු මස 5 වෙනි දින අපරහාය 3 වන කර්තෘ කමිටුවේ පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ නියෝජිතයින් එසේ මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය;
  - (b) නවද එම් 1953 ක්‍රම පෙබරවාරි මස 25 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක්) සහිතව ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1953 ක්‍රම ජනවාරි මස 24 වෙනි දින කර්තෘ කමිටුවේදීය. ඇල්. පර්ඩිනන්ඩිස්, කර්තෘ දික්කරුන්ගේ අණවුම් අතිරේක උප ඒජන්තතුමා.

නො. අඩංගු නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
519	පොල්ගම් පොල දෙකක් බඩ රබර් සහ අඹාරකින් සකාටසක් තිබෙන ඉඩම	හොරණ, කුඹුණේ වලව්වේ පදිංචි ඩී. ඇම්. ජයවර්ධනගෝනා මහත්මි බාණේ දෙන් ඇල්ප්‍රයි ආකාරී සමරනායක, ගෝනපොල, මලබොදුමේ පැවි උඩුවගේ දෙන් එම්. සහ මිල්ලාමේ කන්තල්විල, කහට්ටිරියේ පදිංචි කේ. පොඩිනෝර්ස්	0 0 18
520	එම	එම	3 0 27
523	එම	එම	0 0 32
524	එම	බඩ රබර් තිබෙන ඉඩම	0 0 11
526	එම	එම	1 1 23
527	එබ්බෝවල හොඳාඩුල්ල සහ උඩපල් හොඳාඩුල්ල	දැවියෙන් තැනූ පැලක් තිබෙන රබර් වත්ත	4 2 25
එකතුව			9 2 17

LA/7693/LRO/APL/5725/J/LLD/2777.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දික්කරුන්ගේ අණවුම් උප ඒජන්ත තැන්පත් ඇත්. ඇන්. ඩී. ජේල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) වම් 1953 ක්‍රම මාර්තු මස 9 වෙනි දින ප්‍රතිහාය 9.00ට කුරුණෑගල කමිටුවේ පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
  - (ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්‍රම මාර්තු මස 2 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තෘණයේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1953 ක්‍රම ජනවාරි මස 14 වෙනි දින කුරුණෑගල කමිටුවේදීය. ඇන්. ඇන්. ඩී. ජේල්ලා, කුරුණෑගල දික්කරුන්ගේ අණවුම් උප ඒජන්තතුමා.

නො. අඩංගු නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	තිහිතමත්ත පරණ පොල් ඉඩමක පොල් අතු වලින් සෙවිලි කරණලද නාවකාලික මැව්ගෙයක්	A. M. අල්ප්‍රාමි, සක්කවිට, නාරම්මල	0 2 39
එකතුව			0 2 39

අංකය: LA/7691/LRO/APL/3768/J/LLD/2803.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණවුම් උප ඒජන්ත තැන්පත් ඇත්. ඇන්. ඩී. ජේල්ලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) වම් 1953 ක්‍රම මාර්තු මස 9 වෙනි දින ප්‍රතිහාය 9 වට කුරුණෑගල කමිටුවේ පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
  - (ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්‍රම මාර්තු මස 2 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1953 ක්‍රම ජනවාරි මස 14 වෙනි දින කුරුණෑගල කමිටුවේදීය. ඇන්. ඇන්. ඩී. ජේල්ලා, කුරුණෑගල දික්කරුන්ගේ අණවුම් උප ඒජන්තතුමා.

නො. අඩංගු නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
449	කල්ගහමුලයේ නොහොත් අවුරුදු 25-35 ක පොල් ඉඩමක් කොටුමේ කුඹුරේ වත්ත	සාපාපතිරත්තේ හේලාගේ ජයතුංග, දෙරටියාව, කුරුණෑගල	3 2 0
එකතුව			3 2 0

## அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எப். அமரசிங்ஹு,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 16 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LWA/7  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2433

காணியின் விபரம்

பதுளை டிஸ்திரிக், யட்டிவிடல் பகுதி, உட்குமபல்வெல் கிராமத்தில் கீழே கூறியுள்ள எல்லைக்குட்படும் (துண்டு 13/BC) கொக்கட்டிய அரவபத்தன் எனப்படும் (F V. P. 27) விசாலத்தில் அரை ஏக்கர் அளவுள்ள துண்டாகிய காணியை அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படும். எல்லைகள் —

வடக்கு T P. 385701 இலக்கமுள்ள டி. கே. அபெய்சேக்கர அவர்களால் சொந்தம் பாராட்டப்படும் ஒரு காணியின் துண்டு,

கிழக்கு T P. 385701 இலக்கமுள்ள எச் ஜே பினடோ அவர்களால் சொந்தம் பாராட்டப்படும் ஒரு காணியின் துண்டு,

தெற்கு. கீல் ஓய் பி டிபிளியு டி. ரேட்ட,

மேற்கு T P. 385701 இலக்கமுள்ள எச். ஜே பினடோ, புகூடா கண்டலக் அவர்களால் சொந்தம் பாராட்டப்படும் ஒரு காணியின் துண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
எஸ் எவ். அமரசிங்ஹு,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 15 ந ட.

மேல் மாகாண அரசாட்சி ஏசனடுவின் இலக்கம் Q 2794.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/2501.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தகுறு கோறளை தெற்கு, கணுவன் வடக்கு எனும் கிராமத்தில் கூட்டுத்தொகை 0௪. 2௫ 0.73ப. விசாலமுள்ள உவத்தகஹுவத்த, டெலகஹுவத்த, கஹற்றகஹுவத்த, வடுவத்த எனும் காணிகளின் 12 பகுதிகள், ஆரம்பப்பட இல. A. 3,222 ல் துண்டுகள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 என்று அளந்து காட்டப்பட்டிருக்கின்றன

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 21 ந ட.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LR. 4632.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2557.

காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிற்றி கோறளை கிறுஸ்பே கிராமத்தில் பாமகாண்ட குறுப்பிலி, கறப்பினுசா பகுதியில் 29௪ 3௫ 15ப. விசாலமுள்ள காணி (இக்காணி கடைசிக் கிராமப்படம் 283 இன் அநுபந்தம் 2 ல் 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186 ம் இலக்கத்துண்டுகளின் அழைக்கப்படும்).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

J/HLG/1472

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 12 ந ட.

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக்கைச் சோந்த கொதமலை அகறபத்தனை கிராம அதிகாரியின் பகுதியில் இருக்கும் ஒலபுருக் எஸ்டேட் என அழைக்கப்படும் தோட்டத்தில் பங்கிடப்பட்ட நிலம் 2 ஏக்கர். எல்லைகள்:—

வடக்கு ரெஸலவேடஷன், அகறபத்தனை-தலவக்கலை பி டிபிளியு. டி. ரேட்ட,

கிழக்கு: ரேமான பள்ளி ரேட்ட,

தெற்கு, மேற்கு. அதே காணியின் எஞ்சிய பகுதி

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 13 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் LB. 4188  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/TW/1956.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் கட்டளைப்படி  
எஸ். எப். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் விபரம்

வவுனியா டிஸ்திரிக், வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரிவு, கீழ்க்கு மூல தெற்கு உடையார பகுதியிலுள்ளதும், வவுனியாப் பட்டின சங்க எலிலக்குட பட்டினம் ஏறக்குறைய 8½ போச்சல் விசாலமுள்ளதும் கீழ்க்காணும் எல்லைகளையுடையதுமான காணி

வடக்கு : 66 ம் இலக்கக் கிராமப் பட்டினிலுள்ள 508 ம் துண்டு.  
கீழ்க்கு : பகிரங்க வேலைப் பகுதிக் கிணறும், தண்ணீர் எடுக்கும் யந்திரசாலையம் (பம்ப ஹவுஸ்)  
தெற்கு : முடிக்குரிய நிலம்.  
மேற்கு : 66 ம் இலக்கக் கிராமப் பட்டினிலுள்ள 507 ம் துண்டு.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நில, நில அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் J/LLD/2365/LM 5507.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 7 ந ட

காணியின் விபரம்.

(1) கேகாலை டிஸ்திரிக், தெற்குமல் கோறன் லோவ புளதகம் காரியாதிகாரியின் பிரிவில், கண்பள்ள கிராமத்தில் அமைந்துள்ளதும் தெரட்டகலகாவத்த எனும் காணியில் ஒரு பகுதியானதும், பின்வரும் எல்லைகளையுடையதும் 0 ஏ 0 றா 12.44 ப. விசாலம் —

வடக்கு தெற்கும் இதே காணியின் மிகுதி,  
தெற்கும் மேற்கும் எக்கிழி ஓய

(2) கேகாலை டிஸ்திரிக், தெற்குமல் கோறன், லோவ புளதகம் காரியாதிகாரியின் பிரிவில், கண்பள்ள கிராமத்தில் அமைந்துள்ளதும், ஏற்றினுவத்தயின் ஒரு பகுதியானதும், பின்வரும் எல்லைகளுக்கென்பட்டதும் 0 ஏ 0 றா 2.67 ப. விசாலம் —

வடக்கு மேற்கும் இதே காணியின் மிகுதி,  
தெற்கு : ஹகபெல்லக்க வாசியான கே. ஏ. எஸ் அப்புஹாமிக்குரிய காணி,  
கீழ்க்கு எக்கிழி ஓய

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 17 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின இலக்கம் LW 3744.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/L/2784

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

TSPP 43 ம் பட்டினில் குருந்துவத்தை யென்ற 47 ம் துண்டு

விஸ்தீரணம் ஏ 0. றாட. 3. ப. 19

அமைப்பு.—வதுனை டிஸ்திரிக், வதுனை நகர எல்லைகளுள் வதுனுபிடடியகம்  
எல்லை —

வடக்கு : எல்ல.  
கீழ்க்கு : டபியு. ம. எடவினுக்கு உரித்தென்பபடும் அரைசகவா  
தெற்கு : யூ. சீ. ரோடும் அரைச சவரும்  
மேற்கு : வேலியும், கம்பி வேலியும்.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 9 ந ட

மாகாண ஏசண்டுவின இலக்கம் LD 3367  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/B/2560

புகுசி பண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்

மடக்களப்புப் பகுதி, கரவாகு நிறதலூ பற்றுக்கள, நிறதலூ 3 க் குறிசியில் சுமார் ½ ஏக்கர் விசாலங்கொண்ட கடை வளவு என்று அழைக்கப்படும் ஒரு காணித்துண்டு. எல்லைகளாவன —

வடக்கு : சரிபுதம்பி வளவு.  
கீழ்க்கு : தற்போதைய பாடசாலைக்காணி  
தெற்கு : தற்போதைய பாடசாலைக்காணி  
மேற்கு : ஒழுங்கை

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ௨௭ (ஜனவரி) தைமீ 5 ந ௨.

புளுசி பண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண ஏசனடுவின இலக்கம் LD 3373  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2625

காணியின விபரம்

மட்டக்களப்பு பகுதி, மணமுனைப்பற்று வடக்கு, காதநான்குடி 3 ஊ குறிச்சியில் சுமார் ½ ஏக்கர் விசாலமுள்ள பள்ளியடி வளவு என்று அழைக்கப்படும் ஒரு காணி துண்டு. எல்லைகள் —

வடக்கு மெதப்பாளி கி ச வீதி,  
கிழக்கு முடிக்குரியது. மெதப்பாளிப் பாடசாலை காணி  
தெற்கு மொக்கமமது யூசின காணி  
மேற்கு சுலைமா லெவவை மரியாம்பிள்ளையின் காணி.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1953 ம ௨௭ (ஜனவரி) தைமீ 7 ந ௨.

புளுசிபண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண ஏசனடுவின இலக்கம் LD 3381.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/H/2739

காணியின விபரம்

மட்டக்களப்பு பகுதி, ஏறலூர் கோழிப்பற்றுக்கரை, ஏறலூர் ஊர் சங்க எல்லைக்குள், சுமார் 203 அடி நீளமும் 117 அடி அகலமும் உள்ள ஒரு காணி துண்டு எல்லைகளாவன

வடக்கு கிழக்கு எல்லை வீதி  
கிழக்கு புனணை குடாவீதி  
தெற்கு தம்பிலெவவை மருமது போடியாரின் காணி.  
மேற்கு மீராலெவவை செலவன்கண்கும, உமறுலெவவை மரியம் கண்கும உரிய காணி

மட்டக்களப்பில் வசிகும முத்தலியா எ சினனலெவவையால் உரிமை கொண்டாடப்படுகின்றது

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம ௨௭ (ஜனவரி) தைமீ 7 ந ௨.

புளுசி பண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LD 3261  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1078

காணியின விபரம்

மட்டக்களப்பு பகுதி, அக்கரைப்பற்று, மீனோடைக்கட்டு கிராமத்தில், கடைடி தோட்டம் என்று அழைக்கப்படும் காணியின் பகுதியாகிய சுமார் 2½ ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு துண்டுக காணி எல்லைகளாவன —

வடக்கு எம். நல்லதம்பிகுரிய சொந்தக்காணி  
கிழக்கு, தெற்கு—மகேசுபரன வேலுப்பிள்ளைக்குரிய சொந்தக்காணி  
மேற்கு பகிரங்க வீதி.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம ௨௭ (டிசெம்பர்) மாகழிமீ 29 ந ௨.

புளுசி பண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண ஏசனடுவின இலக்கம் LD 3364  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2561

காணியின விபரம்

மட்டக்களப்பு பகுதி, கரவாகு நிந்தாலூப்பற்றுக்கரை, சாயநதமருது 1 ஊ குறிச்சிக கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு காணி எல்லைகளாவன —

வடக்கு ஷெரிபமலதானுக்கும, மறறையோருக்கும உரிய காணி.  
கிழக்கு முடிக்குரிய காணி.  
தெற்கு மாவடி ஒழுங்கை  
மேற்கு சினனத்தம்பிகும, மறறையோருக்கும உரிய காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 8 ந ட

புகுசி பண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD 2905  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் . J/LLD/2910

காணியின் பெயர்

மட்டக்களப்பு பகுதி, எருவில் போர்தீவு மனமுனைப்பற்று தெற்கு, படப்புப்பொனை கிராமத்தில் 22.3 பரப்புக்கள் விசாலங்கொண்ட, தாமரைகேணியும் வாயக்காலும் என்று அழைக்கப்படும் ஒரு காணி A 963 ம் ஆரம்பப்படத்தில் 2, 5, 6 ம் கண்டங்கள் என்று அளந்து விவரிக்கப்படும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 7 ந ட

பி. பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP. 6459.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1645.

காணியின் பெயர்

காலி டிஸ்திரிக்டில் கங்கப்பொட பததுவில் வந்துறம்ப என்னும் இடத்தில் 0 ஏக்கர், 1 ரூட, 05.5 பேச்சல் விசாலமுள்ள பெயரிகே வட்ட என்னும் 7/8 ல் ஒரு பங்கு. எல்லைகள் —

வடக்கு : மிசில். எபு. ஐயவாடனுவின்து தொட கும்பறயினிலுள்ள அண்டுகள்,  
கிழக்கு ஒகண்டவட்ட,  
தெற்கு சேனடரகேவட்ட,  
மேற்கு வனதுறம்ப, உடுகம் பி. டபிள்யு. டி. பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/E/2018

கொழும்பு,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 9 ந ட

பி. பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் பெயர்

நுவரெலியா டிஸ்திரிக்டைச் சேர்ந்த கொதமலை டி ஆர் ஓ. பகுதியில் மாஸுவெல் கிராமத் தலைமக்காரன் பகுதியில் உள்ள மாவெல் கிராமத்தில் உள்ள ஹீனவத்த எண்படும் காணியின் 1 ஏ 2 ரூ 0 பே பரப்புகள் ஒரு பகுதி அதன் எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு : பிஹீலவத்த கும்புரவும் ஹீனவத்தையும் ;  
கிழக்கு : மாஸுவெல், புசல்லாவ டி ஆர். சீ ரஸ்தா  
தெற்கு : மாஸுவெல், புசல்லாவ டி ஆர் சீ ரஸ்தா,  
மேற்கு எல்

Q 4056/J/HLG/1536

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆண்டு.	காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல A 3,326	கிராமம்—றடலுவு	விசாலம்
1	இம்பில்கஹலந்த	நெல்வயல்	..	டொனூல் ஓய்சேகரா, ருசுகிரியா, கொழும்பு	0 0 3.2

மேற்குறித்த காணிக்கு உரிததுப்பேக்கிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (மாாச) பங்குனி மாதம் 23 ந திகதி காலை 9.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட சட்டத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாாச) பங்குனி மாதம் 9 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எண்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 20 ந ட.

ஏ. செயின் வி விஜயமாஸா,  
மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனடு

Q 4062/J/AL/1581

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆண்டு.	காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல. A 3,304	கிராமம்—மொறினன்	விசாலம்
1	நாறவ ஒவிற	ஒவித்தவும் வரம்பும்	..	டபிள்யு. கே. ஜேமில் அபபுஹாமி, மொறினன், யக்கல்	0 0 11.3
3	கொனகஹஒவிற	ஒடி	..	..	0 0 10.1

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 23 ந் திகதி காலை 10.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 9 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கொழும்புக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 20 ந் உ.

ஏ. செயின் லீ. விஜயமான,  
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசுண்டு

Q 3555/J/HLG/336.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு.	காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல. A 3,337. கிராமம்—பீலியவல	உரிமையாளியின் பெயர்	விசாலம்.
					ஏ. ரூ. ப
1	மலகல்குறுடினிபா	கல்லால் கட்டப்பட்ட கிணறின் பகுதி	கொளூ அலிவ வறியப்பெருமா, பீலியவல, ஐ. டி. குளேறில், கனகம்	0 0 1.2	
2	பவுனேறேன கஹலந்த	கொற ஷே	அலலின நிசங்க, பீ. சைமன பெறேற, பீ. சீமன பெறேற, பீலியவல	0 0 0.5	

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 23 ந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 9 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கொழும்புக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 20 ந் உ.

ஏ. செயின் லீ. விஜயமான,  
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசுண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 4111/J/1766.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு.	காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல. A 3,330. கிராமம்—பிரியமுல, 3 வது டிவிஷன்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
					ஏ. ரூ. ப
1	இலப்பொடவத்த, வரிமதிப்பு இல 46/1, கணுல ரேட்டே	தென்னந் தோட்டம், மேயப்பட்ட கல் கட்டிடம், மேயப்பட்ட மண கட்டிடம், கல்லால் கட்டப்பட்ட ஒரு வாய்க்கால்	பீ. எம். பொன்னசேக்கா, கடல் வீதி, நீர்	0 1 0.0	
2	இலப்பொடவத்த, வரிமதிப்பு இல. 42 ன் பகுதி, கணுல ரேட்டே	தென்னந் தோட்டம்	மிசல. டபிளியு. எஸ். பெண்ணடோ, 136/1, கிராம ரேட்டே, நீர்கொழும்பு	0 0 26.5	

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந் தேதி, காலை 9.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 23 ந் உ.

ஏ. செயின் லீ. விஜயமான,  
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசுண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3840/J/AL/895.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணடு.	காணியின் பெயர்	விபரம்	ஆரம்பப்பட இல. A 3,325 கிராமம்—கட்டுவெல்லகம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
					ஏ. ரூ. ப
1	நாறங்குறுமபுற	நெல்வயலும், வரம்பும்	நிச்சட் செனறட டச்சுயகா, கடலில், கத்தான	0 0 0.8	
2	ஷே	ஷே	செனறட டச்சுயகா வியத்த பெறேற, கட்டுவெல்லகம், கத்தான	0 0 7.4	
3	கல்கறவெல	ஷே	நாரூபி ஆராச்சி கேமெனடிஸ், டகொனன், கத்தான	0 0 14.3	
4	சுத்தக்கெல	சீறு காடும், வரம்பும்	நிச்சட் செனறட டச்சுயகா, கடலில்	0 0 9.6	
5	ஷே	ஷே		0 0 12.8	

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 26 ந் தேதி, காலை 11.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 23 ந் உ.

ஏ. செயின் லீ. விஜயமான,  
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசுண்டு.

நெப்பொயிலிருக்கும் சந்தைக்கூடாக ஒரு புது ரோட்டு அமைப்பதற்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதமப்படம் A. 2,135. புறல் நெப்பொட கிராமம், இடகொட.பததுவ, பலத்துள கோறளை மேற்கு களுதகுறைப பகுதி	விசாலம்.
காணியின பெயர்	விபரம்
5 பீ. டபிளயு. உ. நியூ பீ டபிளயு. உ. நியூ ரோட்	ரோலக உ (சிலோன) ரப்பா கொம்பனி, லிமிற்றெட, லோக்கல் ஏஜெண்டஸ் 0 0 12 62
ரோட்.	ரோலக உ கொம்பெனி லிமிற்றெட, தபாறபெட்டி இல, 258, கொழும்பு

6 குலொடென தோட்டம் கழிக்கப்பட்ட நிலம், இதில் தடை 06 பணணும் சவர் ஒன்று உண்டு  
 எடுத்துக்கொள்ளவதற்கும் எடுத்துக்கொள்ளவதற்கும் காணி எடுத்துக்கொள்ளவதற்குரிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம், காணி, காணி உபிலிருத்தி மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாக 1953 ம (நூ) (மாச) பங்குனி மாதம் 12 ந் தேதியிலன்றி பிறபகல் 2 மணிக்கு களுதகுறைப கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையைப் பரிசீலனைசெய்க்காய்த தாம் சந்திக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுதகுறைப கச்சேரி, 1953 ம (நூ) (ஜனவரி) தைமீ 26 ந் உ. ஏ. ர. கோகனி மொறகொட, உதவி அரசாட்சி ஏசண்டு.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். LD 4462/J/HLG/1860**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-  
 மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், பாதத தும்பற பகுதி, உட்கம்பஹா கோறளை, குன்னேபான், பலலேகமமெத்த கிராமத்தில் 03.9 பேச்சல் விசாலமுள்ள பள்ளைக்கெதெயிய நெல் வயல், பி. பி. ஏ. 1910 ல், லொடல் 1 ம 2 ம என விவரிக்கப்பட்டிருக்கிறது

பொல்கொல்ல, குன்னேபான் வெலிபெல் வியாரேயிலிருக்கும் கட்டவத்த சரணபால் தேரோ தற்போது உரிமைகொடுகிறார்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 5 ந் திகதி காலை 10.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபெடு தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 2 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி, 1953 ம் (நூ) (ஜனவரி) தைமீ 20 ந் உ. ஈ. ர. கிறெனியா, கண்டி உதவி அரசாட்சி ஏசண்டு.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். இல. LD 4361.**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-  
 மத்திய மாகாணம் கண்டி டிஸ்திரிக், ஹாசிப்பததுவ பகுதி, பலலேகமபஹா கோறளை, இஹலமுல்ல கிராமத்தில் 2 ரூட் 18.6 போச்சல் விசாலமுள்ள பீக்ஹெமெத்தித்தவத்த எனனும் நிலப்பகுதி. பி. பி. ஏ. 1,909 ல் லொட் 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது

அன்குமபுறியிலிருக்கும் ஆர். டபிளயு. ஜினதாச தற்போதைய உரிமை கொடுகிறார்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 5 ந் திகதி காலை 10.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபெடு தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நூ) (பெருவரி) மாசி மாதம் 26 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி, 1953 ம் (நூ) (ஜனவரி) தைமீ 20 ந் உ. ஈ. ர. கிறெனியா, கண்டி டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். LD. 4357/J/TW/1255.**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-  
 மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்புலதம் டிவிஷன், லடவல்ல, அம்பகமுலவிலிருக்கும் செனட ஜீன தோட்டம், 0ஏ. 1ரூ. 07.48 பே. விசாலமுள்ள எல்லா நிலப்பகுதியும், பி. பி. ஏ. 1,883 லொட் 1 என விவரிக்கப்பட்டுகின்றன. கொழும்பு பீ. ஓ. பொகல், 83, ஏஜெண்டஸ் லீசமன அண்ட. கம்பனி லிமிற்றெட, கரோலினு தேயிலை தோட்டம், தற்போது உரிமை கோரப்படுகின்றது.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 5 ந் திகதி காலை 11 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபெடு தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நூ) (பெருவரி) மாதம் 26 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டிக் கச்சேரி, 1953 ம் (நூ) (ஜனவரி) தைமீ 20 ந் உ. ஏ. ஏ. கிறெனியா, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். LD 4124.**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-  
 கண்டி டிஸ்திரிக், உட்புலதம் டிவிஷன், அம்பகமுல கோறளை வனராஜா கிராமத்திலிருக்கும் வனராஜா தோட்டம்-0ஏ. 0ரூ 11.1ப. விசாலமுள்ள எல்லா நில பகுதியும் பி. பி. ஏ. 1,867 லொட் 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது கொழும்பு, ஏஜெண்ட லேவில் பிரவுன் அண்ட கம்பனி லிமிட்டெட், த, வனராஜா தேயிலை கொம்பனி தற்போது உரிமை கோரப்படுகின்றன.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 5 ந் தேதி, காலை 11.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபெடு தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நூ) (பெருவரி) மாசி மாதம் 26 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி, 1953 ம் (நூ) (ஜனவரி) தைமீ 20 ந் உ. ஈ. ஈ. கிறெனியா, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு



இல. L. D. 4566.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கண்டி டிஸ்திரிக், உட பலாதத, கறககொல, வலலக்ககொட, கலகம, தெல்பிலிகல, பலலேகம கிராமங்களிலிருக்கும் பிரேசயிட டிவிசனில் தெம்பிலிகல தோட்டத்தில் எல்லாமாக 36 ஏக்கா விசாலமுள்ள 6 நிலத்தனுபபகுதிகளின் எல்லைகள் பின்வருமாறு :—

- (1) வடக்கு : அலகொல்லளல,  
கீழ்க்கு : கறககொல கிராம நிலங்கள்.  
தெற்கு : பிரேசயிட தோட்டம்,  
மேற்கு : பிரேசயிட தோட்டம்.
- (2) வடக்கு : கறககொல கிராம நிலம்,  
கீழ்க்கு : கறககொல கிராம நிலம்,  
தெற்கு : கறககொல கிராம நிலம்,  
மேற்கு : பிரேசயிட தோட்டம்.
- (3) வடக்கு : கறககொலயும் வலலக்ககொட நிலங்கள்,  
கீழ்க்கு : கறககொலயும் வலலக்ககொட நிலங்கள்,  
தெற்கு : கறககொலயும் வலலக்ககொட நிலங்கள்,  
மேற்கு : பிரேசயிட தோட்டம்.
- (4) வடக்கு : கலகம கிராம நிலங்கள்,  
கீழ்க்கு : கலகம கிராம நிலங்கள்,  
தெற்கு : கலகம கிராம நிலங்கள்,  
மேற்கு : பிரேசயிட தோட்டம்.
- (5) வடக்கு : தெம்பிலிகல கிராமம்,  
கீழ்க்கு : தெம்பிலிகல கிராமம்,  
தெற்கு : தெம்பிலிகல கிராமம்,  
மேற்கு : பிரேசயிட தோட்டம்.
- (6) வடக்கு : தெம்பிலிகல பலலேகம கிராம நிலங்கள்,  
கீழ்க்கு : தெம்பிலிகலபலலேகம கிராம நிலங்கள்,  
தெற்கு : கத்தளளல,  
மேற்கு : பிரேசயிட தோட்டம்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 10 ந் தேதி, முற்பகல் 9.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 3 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 19 ந் உ.

ஈ. ஈ. கிறெனியா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD. 4120.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடுறுவர, யடி நுவர எல்லையில் கடுகண்ணுவ நகரசபை எல்லையின், கடுகண்ணுவ கிராமப் (பகுதி) கெர்மும்பு; கண்டி ரோட்டிலிருக்கும் பெலுனகல தோட்டத்தின் ஒரு பாகம், பி. பி. ஏ. 1889'ல லொட்டல் 1-4 என அளக்கப்பட்டும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

உரிமை கோருபவரின் பெயர்.

கடுகண்ணுவ பெலுனகல தோட்டத்திலிருக்கும் டபிள்யு, ஹேமன.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு மார்ச் மாதம் 10 ந் தேதி பி. பி. 2 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு மார்ச் மாதம் 3 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 26 ந் உ.

ஈ. ஈ. கிறெனியர்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

L P 6373.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—மெடவட்டல அமுன சூத்திரம்.

துண்டு. காணியின் பெயர்.	காணி விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். ஏ. ஹ. ப.
1 குவலட்ட	3-5 வருஷம் கொண்ட 2 நெடுள் மரம் 8 வருஷ 1 உலலு மரம், 8 வருஷம் கொண்ட 1 பாகு மரம், 1 வருஷம் கொண்ட 1 மா மரம், மணகுட்டிலை கொஞ்சம்	எல். எம். மிசினேன, எல். எம். ஹருமானில அப்துஹாமி, டி. எப். டிசானுயக்கா ஒபாட, களேகொட. எல். எம். ஹெலன ஜேன, ஒமட்ட, களேகொட	0 0 1'38
2 அம்பகஹ கெருலாம அல்லது அம்ப கஹ கும்புற, அம்பகஹகெருலாம எகொடஹலியட்ட அல்லது பஹல வெல	நெல்வயலும் மண்திட்டால் கொஞ்சமும்	ஏ. டி. சமறசேகற, ஒபாட, களேகொட	0 0 7'74
3 அம்பகஹகெருலாம அல்லது பஹல வெல	நெல்வயலும் மண்திட்டும்	எச். ஏ. சமறசேகற, எல். என. சமறசேகற, எம். என். சமறசேகற, ஏ. டி. சமறசேகற, எல். என. சமறசேகற கே. எச். சமறசேகற, டி. எப். டிசானுயக்கா, ஒபாட, களேகொட. எச். என். சமறசேகற, பஹல ஒமட்ட, களேகொட. ஜி. ஏ. பியசேன, டோபே, பென்போட	0 0 4'96

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரத்தாரின் பெயர்.	விசாலம்.
4	அம்பகஹக்கெருலாம அல்லது அம்ப கஹகும்புற அல்லது பஹலவெல	தெல் வயலும் மண திடும்	மு. சுவியார். ர. எச். எஸ். கருணாந்ன, எடம்பகொட, பாணற. ஆர். டபிளயு. எஸ். கருணாந்ன, ஓபாட, கனேகொட	0 0 10 43
5	ஷெ	நெல் வயலில் பயிராண்டில் கொஞ்சமடங்கிய வாய்க்கால்	டி. என். சேனவிறாந்ன, டோபே, பெனடோட	0 0 25 26
6	அம்பகஹக்கெருலாம அல்லது அம்ப கஹகும்புற	நெல்வயல்	எஸ். கே. ஜோஜ் அப்புஹாமி, டி. பி. எஸ். கருணாந்ன, கே. கே. டொன கொறனேலிய, ஓ. வி. ஹர்மானிசிஞ்சுரோ, ஓ. வி. அப்புஹாமி சிஞ்சுரோ, ஓ. வி. பிச்சனஹாமி, ஓ. வி. அடியியன் சிஞ்சுரோ, ஓ. வி. பெம்பிசிஞ்சுரோ, டி. பி. டிகல் ஹாமி, ஓபாத, கனேகொட. எஸ். கே. அபிரஹாமி அப்புஹாமி, வைஹேன பிடிக்கல், ஓ. வி. தெனேலி பஹலமெட்ட, கனேகொட. ஏ. வி. பொடிஹாமி, நெல்லு கமமான	0 0 0 37
7	டெல்கடவட்ட	பையிரா துணைகளை கொண்ட தற நிலம்	ஏ. கே. மெலேளில் எல்லில், பஹல ஓமட்ட கனேகொட ஏ. கே. தினைஹாமி, ஏ. கே. எயிலில் ஹாமி அவிட்டால கனேகொட, ஏ. கே. எமலிஹாமி, லெடிவட்ட மீகஹடனன, ஏ. கே. எல்லில் அப்புஹாமி, ஏ. கே. எயிலிஹாமி, டோபே, பெனடோட, ஏ. கே. த. அல்லில் கிரிவண்டன புவகபிடிய, ஏ. கே. இனிசாமி, டொடன வல லீலாவிட	0 0 0 90

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் வருஷம் மார்ச் மாதம் 3 ந் தேதி காலை 10 30 மணிக்கு பெருநொட ஓயவு சாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் ஆவாகளுக்குள்ள உடநதைகளின் தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

காலி கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 22 ந் உ.

றெயின் றெயிட்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனற.

இதையிடக் கடிதம் வரைவோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும் குறிப்பிலக்கம் : LD. 7349.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—  
(எத்தனவல குளத்தைத் திருத்துவதற்காக வேண்டப்படும் நிலம்.)

இணை இல. 2, இறுதிகிராமப்பல இல. 261. கிராமம்—பெடிக்கம்.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோருபவர்.	விசாலம்.
336	கலிஹேன, அம்பகஹஹேன	15 வருடச் சிறுநீரளிலா	புஞ்சிஹேவாகே ரெபேட சிலவா, பெடிக்கம், தேனகம், தங்காலே	0 1 5 7

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 17 ந் தேதி, காலை 9 மணிக்கு தங்காலே சேக்கிழ பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 9 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

விசாரணை நாளன்று உரிமையைக் குறிக்கும் அத்தனை சாதனங்களையும் என் பார்வைக்குக் கொண்டுவரவேண்டும்.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 23 ந் உ.

டி. ஜெ. எவ். டி. வியனகே,  
பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி அதிபர்.

இதையிடக் கடிதம் வரைவோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும். குறிப்பிலக்கம் : LD. 7328.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—  
ஓமாற அரசினர் சிங்களக் கலவன் பாடசாலைக்கு வேண்டப்படும் நிலம்.

இணை இல. 4, இறுதிகிராமப்பலம் 161. கிராமம்—ஓமாற, பத்து : மேற்கூறுவா, பகுதி : அம்பாந்தோட்டை.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோருபவர்.	விசாலம்.
294	கஜுகஹகோறத்துவ, யலகஹ கோறத்துவ, மகாவெல	20 வருட 2 தென்கைகள், 2 கனிமண் கட்டிடங்கள், சிறுப சான்திர முறைப்படி கட்டப் பெற்ற ஒரு தொடடியும், படியும் கொண்ட 1 கிணறு ஆகிய அனைத்துமடங்கிய தோட்டம்	(1) சமறவிககிறம் வியனகே டொன அன்றியால், (2) கறநிற் ஆராச்சிகே அமாறின, (3) ஜயவிக் கிரம் ஆராச்சிகே கிறிஅப்பு, (4) டொன மதீஸ் பத்திறன, (5) விககிரம் ஆராச்சிகே ஹிளஹாமி, (6) வனனி ஆராச்சி கங்காநககே டொன சிய டோறின, (7) ஓமாற சதானந்த தேரே இவர்கள் அனைவரும் வல்லமுலையில் ஓமாறையைச் சேர்ந்தவர்கள்	1 1 18 3

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 17 ந் தேதி, பிற்பகல் 2.30 மணிக்கு வல்லமுலையில் விடுதியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 9 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

விசாரணை நாளன்று உரிமையைக் குறிக்கும் சகல சாதனங்களையும் என் பார்வைக்குக் கொண்டுவரவேண்டும்.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 23 ந் உ.

டி. ஜெ. எவ். டி. வியனகே,  
பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LW 3501.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்.

துணடு. காணியின் பெயர்.	விபரம்	சொந்தக்காரரின் பெயர்	விசாலம்.
271 பனசாலகவகொட அல் எது லெவவகொட	தேயிலை 20 வயது, 46 கிரவிலியா மரங்களும், 3 டபு மங்க 20 வயது	அரசாங்க குத்தகை LP 4459 P. B. கடடுக்காவின் சொந்தக் காரருக்கு உரிதென்பட்டது	2 0 14

மேற்குறித்த காணிக் கு உரிதென்படுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் (மார்ச்) பங்குனி மாதம் 12 ந் தேதி கா. 10 மணிகு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதை களின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (மார்ச்) பங்குனி மாதம் 5 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா. உரிதென்களை கோரும் உறுதிகளும் மற்றும் பத்திரங்களும் விசாரணையிலன்று கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன்.

வதுளைக் கச்சேரி,

1953 ம் (மார்ச்) ஜனவரி) தைமீ 26 ந் உ.

எ ஐ. முகைமன்,

மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

இலக்கம். J/TW/1432/LR. 5129

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

துணடு இலக்கம்.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமையாளரின் பெயர்.	விசாலம்.
கடைசிக கிராமப்படம் 203 3 ம் அறுபந்தத்தில் 1,036ம் இலக்கத்துணடு	என மேட-அறுவே கொட 8 வயதுள்ள ஒரு பலா, 10 வயதுள்ள ஒரு தெனளை, 9 கழுகு, ஒரு ஈரப பலா, ஒரு தெனளை, ஒரு கிததுல் முதலான மரங்களான தோட்டம், அக்காணியில் பி. டபிளியு. டி. லாயமும, ஒரு கச்சுடம், ஒரு சுவ ரும் உள்ளன	447 ம் இலக்கத் துண்டின் உரிமையாளர்: வீ. அற்றுக்கே யுவானிசா, மேற்படி ஈ. மா னின், மேற்படி திசை, மேற்படி சியனே றிஸ், மேற்படி குணேரிஸ், ஹனதுவல்கே யேன நோன, தானுயமே எனசோ, மா தொல், ஓப்பநாயக்க, பி. டபிளியு. டி. லாயமும, கச்சுடம், சுவரும் பி. டபி னியு. டி. யால் கட்டப்பட்டன	0 1 26.5	

மேற்குறித்த காணிக் கு உரிதென்படுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் (மார்ச்) பங்குனி மாதம் 3 ந் தேதி, முற்பகல் 10 30 மணிகு மாதொல் கிராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (மார்ச்) (பெரவரி) மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக ளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

இரத்தினபுரிக் கச்சேரி,

1953 ம் (மார்ச்) ஜனவரி) தைமீ 23 ந் உ.

எம். ஜே. எம். முறிசின்,

சுப்பிரகாமலா மாகாண அரசாட்சி ஏசனடுக்காக.

**காணி மீட்டற் சட்டம்**

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக் கப்படும் காணி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினகீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் தே த வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் (டிசெம்பர்) மாகழிமீ 9 ந் உ.

புருசி பண்டா புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மந்திரி காரியாலய இல. J/LLD/2908.  
காணிக் கொயிஷனா இல. LRO/APL/5627.  
மட்டக்களப்புக் கச்சேரி, இல. LD 3394.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 1,035. கிராமம்—மல்லிகைத்தீவு.

துணடு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம்.
1 குளத்துவெளி	.. நெல் வயலும் வீண பூமியும் ..	மொகமதுதமபி ஹஜ்ஜியா உடுமானலெவை போடியும், மொகமது தமபிஹஜ்ஜியா பக்கீர்மொகுதினும், 3 ஈ குறிசசி, காததாங்குடி	0 2 13.1
2 ஷெ	.. ஷெ ..	.. ஷெ ..	4 0 39.8
மொத்தம் ..			4 3 12.9

LRO/APL 3025A/J.LLD/5/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக் கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொயிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினகீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 ( ) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சோத்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் (மார்ச்) ஜனவரி) தைமீ 5 ந் உ.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1376. கிராமம்—மல்லெனன்.

துணடு. காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம்.
1 இலுவலகவே	.. நெல்வயல், கறுவா, தெனளை ஒரு ஓட்டால் வேய்ந்த நிரந்தர மறை மலை	எ. அபேசேகர சீனிகம, ஹிக்கடுவ	12 1 2

குறிப்பிலக்கம் : LRO/APL/4129/J/LLD/2805/LD7392

LD—B.49/50

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினமீது (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 30 ந் உ. பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

இணை இல. 8, இயூதிகிராமப்பட இல. 296. கிராமம்—கெட்டமன.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோருபவர்.	விசாலம். ஏ. ரூ. ப.
773	இத்தகலவேளை	2-5 வருட 3 தென்னம்பிள்ளைகள், சொற்ப கறுவாச செடிகள் கொண்ட சேனை	ஸ்ரீமதி. டி. சீ. கே. நாயககாரா, நகுலகமலம், தங்கால, ஸ்ரீமதி, ரூபாவதி சமறசேகரா, பத்தவார, காலி	0 0 37
774	றுகெவேளை, இத்தகலவேளை, கொள்கலறுறுப	5 வருடக் கறுவா, ஏறக்குறைய 50 வருட 1 பலா மரம், 1-2 வருட 4 தென்னம்பிள்ளைகள், சேனை ஆகியவைகளை கொண்ட காணி	ஷெ	5 0 18
				மொத்தம் .. 5 1 15

LA/7699/LRO/APL/4755/J/LLD/2914.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினமீது (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சிமீ 10 ந் உ. பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

1,681 ம் இலக்கப் பிரதமப்படத்துக்கு 1 ம் இணைப்படம். கிராமம்—புறமலகலை

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
113	தங்கலமுலவேளை	மண்சவரும், ஒலைக்கூரையும் உள்ள ஒரு தற்காலீகமான ஹெட்டிப்பொல, இஹல மலகனையிலிருக்கும் வீடும அடங்கிய தென்னந் தோட்டமும் சேனையும்	ஹெட்டிப்பொல, இஹல மலகனையிலிருக்கும் எச. பி. தெனனகோன என்று சொல்லப்படுகிறது	4 3 12
114	கதுறுகலமுலவேளை கதுறுகலமுலவத்த	மண்சவரும் ஒலை கூரையும் உள்ள ஒரு தற்காலீகமான வீடும குசினியும் அடங்கிய 25 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.	ஹெட்டிப்பொல, புறமலகலையிலிருக்கும் ஈ. பி. அப்பாஹாமி என்று சொல்லப்படுகிறது	1 2 4

LA/7703/LRO/APL/5668/J/LLD/2896.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி, அபிவிருத்தி மந்திரி பு. சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினமீது (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சிமீ 4 ந் உ. பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

1,205 ம் இலக்கப் பிரதமப்படத்துக்கு 1 ம் இணைப்படம். கிராமம்—முறுதவ

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
71	சகலாவவேளை	30-40 வருஷமுள்ள 27 தென்னையும், 7 பிலாமரங்களும், அடங்கிய தென்னந் தோட்டம்	இப்பகமலம், மஹாழகலையாய, மொரகலகொடையிலிருக்கும் ஹிடி ராயக முதியானசேனாகே டிகிரிபண்டா என்று சொல்லப்படுகிறது	0 1 12
72	ஷெ	30-40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	1 0 32
73	ஷெ	30-40 வருஷமுள்ள தென்னமரங் களும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷெ	0 0 7
74	புலானேகுமபுற	நெல்வயல்	தோராய உதவி போல்ட் மால்டா மேறபார்த்து விஜயசூரிய ஆரச்சிகே ஆதா விஜேசூரிய என்று சொல்லப்படுகிறது	0 3 20
75	டம்பராயயேவல், கலுமபுற	டங் நெல்வயல்	இக்ககல, பெரியகடுவலாவ, அருக்கனயிலிருக்கும் கருணையக்க முதி யானசலாகே கபிலபண்டா என்று சொல்லப்படுகிறது	0 0 16
76	ஷெ	ஷெ	ஷெ	0 2 1
				மொத்தம் .. 3 0 8

LA 7543/LRO/APL 2158/J/LLD/2853

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக் கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட்டு வேண்டும் என்று காணிக் காணி கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புனசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஒரு தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ௨௭ (நவம்பர்) கார்த்திகை 25 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எம். அமரசிங்ஹு,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

2,537 ம் பிரதமப்படத்துக்கு 1 ம் இணைப்படம். கிராமம்—முனாவ

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	வி. லா. ப.
3 வீரகள்ளேறேன்	25 வருஷ தென்னந் தோட்டமும் கற்பாறையும்	கெலனிய, ஓரியனடல் டி. லெபெனசரியிலிருக்கும் ஆயுர் வேத் வைத்தியர் திசானுயக்க முதியானசேலாகே பஞ்சிபண்டா திசானுயக்க என்று சொல்லப்படுகிறது	1 2 11
4 ஷே	தண்ணீர் குழியும் கற்பாறையும் அடங்கிய 25 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	1 2 5
5 ஷே	தண்ணீர் குழியும் அடங்கிய 25 வருஷ முள்ளதென்னந் தோட்டம்	ஷே	4 2 15
8 தங்கஹமுலவத்த	22 தென்னங்கனறும் அடங்கிய 25-35 வருஷமுள்ள செய்கையற்ற தென்னந் தோட்டம்	பமுனுகொடுவ ஹிதவயிலிருக்கும் நாட்டு வைத்தியர் திசானுயக்க முதியானசேலாகே கபுருஹாமி என்று சொல்லப்படுகிறது.	1 2 4
9 ஷே	3 தென்னமரங்களும் அடங்கிய 25-35 வருஷமுள்ள செய்கையற்ற தென்னந் தோட்டம்	ஷே	0 0 28
10 ஷே	18 தென்னமரங்களும் அடங்கிய 30-50 வருஷமுள்ள செய்கையற்ற தென்னந்தோட்டம்	ஷே	1 1 38
11 ஷே	33 தென்னையும், கற்பாறையும் அடங்கிய 50 வருஷமுள்ள செய்கையற்ற தென்னந் தோட்டம்	ஷே	1 2 4
12 வீரகள்ளேறேன்	4 தென்னமரங்களும் அடங்கிய 25 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	கெலனிய, ஓரியனடல் டி. லெபெனசரியிலிருக்கும் ஆயுர்வேத் வைத்தியர் திசானுயக்க முதியானசேலாகே புனசிபண்டர் திசானுயக்க என்று சொல்லப்படுகிறது	0 0 12
13 ஷே	6 தென்னமரங்களும் அடங்கிய 25 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷே	0 0 11
14 ஷே	21 தென்னமரங்களும் அடங்கிய 25 வருஷமுள்ள தென்னந்தோட்டம்	ஷே	0 0 35
15 தங்கஹமுலவத்த	செய்கையற்ற தென்னந் தோட்டம்	பமுனுகொடுவ, ஹிதவயிலிருக்கும் நாட்டு வைத்தியர் திசானுயக்க முதியானசேலாகே கபுருஹாமி என்று சொல்லப்படுகிறது	0 0 17
16 ஷே	ஷே	ஷே	0 0 2
17 ஷே	5 தென்னையும், 2 பிலாமரங்களும் அடங்கிய 30-50 வருஷமுள்ள செய்கையற்ற தென்னந் தோட்டம்	ஷே	0 0 35
மொத்தம்.			13 0 15

LA 7689/LRO/APL/98/J/LLD/2797

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக் கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட்டு வேண்டும் என்று காணிக் காணி கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஒரு தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ௨௭ (சுட்டோபர்) ஐப்பசி 20 ந் உ.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ். எம். அமரசிங்ஹு,  
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

445 ம் இலக்க பிரதமப்படத்தில் 1 ம் இணைப்படம். கிராமம்—புல்பைஹுவ.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	வி. லா. ப.
.87 ருக்கஹமுப்புற	நெல்வயல்	எ. எ. ஜேஜி நோனா, கந்தேதெதர, மஹா-ஆராச்சி முள்ள, அவ்வவ	1 0 28

குறிப்பு இல. LH: 1008.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப்பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

கருத்தரை டிஸ்திரிக் அதி உதவி, அரசாட்சி ஏசண்டு, திரு. ஐவர், லொறென்ஸ் பேடினனஸ் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7. ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தின் மேற்கொண்டு இத்தாற் சகலரும் அறிய, விண்ணப்பிப்பது யாதெனில்,

(1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்சி சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கீழ்க் கூறிய அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனைச் செய்கின்றேன்,

(2) அத்தகைய காணியிலுள்ள சகல சேர்ந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டும்.

## (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும்—

- (அ) 1953 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 5 ந தேதி பிற்பகல் 3 மணிக்கு களுத்துறைக் கச்சேரியில் நோமுகமாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ எமக்குச் சமூகம தரல வேண்டும்,  
 (ஆ) 1953 ம ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 25 ந திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்களுக்கரிய சோந்தைகளையும், சோந்தைகளுக்காய் கோரும் நஷ்ட ஈட்டின் தொகையையும், விபரத்தையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,  
 1953 ம ஓடு (ஜனவரி) தைமீ 24 ந உ.

ஐ. எல். பேடினனல்,  
 அதி உதவி அரசாட்சி ஏசண்டு,

அட்டவணை.

கிராமப்பட 149 இன், திருத்த இல. 1. கிராமம்—யட்டகம்பிட்டியா.

விசாலம்.

ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	எ. ரூ. ப.
519	பொல்கம்பெர்லெடனியா	றப்பர் (ஒட்டப்பட்ட) நிலம், இங்கே ஒரு காலடிப் பாதை உண்டு	ஹொறனியிலுள்ள, கும்புகேயிலிருக்கும் “ கும்புகே வளவிலிருக்கும் ” டி. எம். ஜயவாடினா என்பவரின் மனைவி மேலப்பாரத்து, டொன அல்பிரெட் ஆதர் சமரநாயக்கா என்பவருக்கும், டொன பொலியிலுள்ள, ஒலபொடுவாலிலுள்ள உடுவகே டொன எமில என்பவருக்கும், மிலவேலாவிலிருக்கும் கனலலிலை என்பதிலுள்ள கறாட்டப்பட்டியாலிலிருக்கும் கே. பொடிநேரிலை என்பவருக்கும் உரியது	0 0 18
520	ஷே ..	ஷே ..	ஷே ..	3 0 27
523	ஷே ..	ஷே ..	ஷே ..	0 0 32
524	ஷே ..	றப்பர் (ஒட்டப்பட்ட) ..	ஷே ..	0 0 11
526	ஷே ..	றப்பர் (ஒட்டப்பட்ட) ..	ஷே ..	1 1 23
527	எப்பொவலகொடெல்ல என்பதும், உடலேகொடெல்ல என்பதும்	றப்பர் நிலம், இங்கே ஒரு மண குடிசை உண்டு	ஷே ..	4 2 25
மொத்தம் ..				9 2 16

குறிப்பு இல. LH 1013.

## 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

களுத்துறை டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி ஏசண்டு, திரு. ஜவா லொறெனஸ் பேடினனல் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தாற் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்,

(1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம ஆண்டு 61 ம் இலக்க காணி மீட்சி சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கீழ்க்கூறிய அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனஞ் செய்கிறேன்,

(2) அத்தகைய காணியிலுள்ள சக்ல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்படவேண்டும்,

(3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும்—

- (அ) 1953 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 4 ந தேதி பிற்பகல் 3 மணிக்கு களுத்துறைக் கச்சேரியில் நோமுகமாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ எமக்குச் சமூகம தரல வேண்டும்,  
 (ஆ) 1953 ம ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 24 ந திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்களுக்கரிய சோந்தைகளையும், சோந்தைகளுக்காய் கோரும் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரத்தையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,  
 1953 ம ஓடு (ஜனவரி) தைமீ 24 ந உ.

ஐ. எல். பேடினனல்,  
 அதி உதவி அரசாட்சி ஏசண்டு,

அட்டவணை.

ஆரம்பப்படத்தது இல. A 3,221 கிராமம்—மகா பயாகல்.

விசாலம்.

ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	சோந்தை கேட்பவரின் பெயர்.	எ. ரூ. ப.
1	வெல்பொடவத்தஇருவலல்	40 வயதுள்ள தென்னந் தோட்டம்	பயாகலிலுள்ள, பொத்துவில்லையிலிருக்கும் டொன பல்லிஸ அப்புறாமி என்பவரால்	0 0 28
2	மு முறுங்கஹகாவத்த மறுபெயர் அறறன்பொடவத்த	60 வயதுள்ள தென்னந் தோட்டம்	ஷே ..	0 1 23
3	ஒறுப்புறேவத்த	40 வயதுள்ள தென்னந் தோட்டம்	எஸ்பிட்டியாலிலுள்ள அரசினர் ஆஸ்பத்திரியிலிருக்கும் கே. ஜே. பெரேரா என்பவரால்	0 0 24
4	இலக்கமேவத்த	40 வயதுள்ள தென்னந் தோட்டம்	பயாகலிலுள்ள, பயாகல் தெற்கிலிருக்கும் பஹாலகே சீமன சிலவா அபேகுணவாடினா என்பவரால்	0 0 24
5	ஷே ..	ஷே ..	ஷே ..	0 0 1
6	ஷே ..	பாதை ..	ஷே ..	0 0 2
7	ஷே ..	தென்னந் தோட்டம் (ஒன்றும் பயி ரிடப்படவில்லை)	ஷே ..	0 0 1
8	ஷே ..	40 வயதுள்ள தென்னந் தோட்டம்	ஷே ..	0 0 10
மொத்தம் ..				0 3 33

LA 7691/LRO/APL 3768/J/LLD/2803

## 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1912 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இன்னகதுள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்த காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

- (அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம ஓடு (மாச) பங்குனி மாதம் 9 ந திகதி குருணாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,  
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம ஓடு (மாச) பங்குனி மாதம் 2 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி எஜனற் என். என். டி. ஜில்லா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி,  
 1953 ம ஓடு (ஜனவரி) தைமீ 14 ந உ.

என். என். டி. ஜில்லா,  
 உதவி எஜனற்.

அட்டவணை.

1,213 ம் பிரதமபட்டத்துக்கு 1 ம இணைப்படம். கிராமம்—கிரிபமுன.

துண்டு.	காணியின பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. நா. ப.
449	தல்கஹாமுலஹேன அல்லது கொடுவேகுமபுறேவத்த	25-35 வருஷமுள்ள தென்னந தோட்டம்	குருனாகல், தொரியாவயிலிருக்கும் யாபர் பதிரெனன ஹெலாகே ஜயதுங்க எனறு சொல்பபடுகிறது	3 2 0

L. A. 7693/LRO/APL 5725/J/LLD/2777

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்ததுள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,  
 (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,  
 (3) அதற்கைய காணிகளில் உரிததுக் கெடும் ஓவ்வொருவரும்—  
 (அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் (நூ) (மாசு) பங்குனி மாதம் 9 ந் திகதி, குருனாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு எனமுன வந்து தெரியப்படும்,  
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (நூ) (மாசு) பங்குனி மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி எஜனற என். என. டி. ஜில்லா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருனாகல் கச்சேரி,  
1953 ம் (நூ) (ஜனவரி) தைமீ 14 ந் உ.

என். என. டி. ஜில்லா,  
உதவி எஜனற.

அட்டவணை.

ஆரம்பபட்ட இலக்கம் A 1,186. கிராமம்—யக்கவிட.

துண்டு.	காணியின பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. நா. ப.
1	ஹிடினவத்த	தற்காலிகமான மண ஓலை வீடும அடங்கிய பழைய நாரம்மல, யக்கவிடயிலிருக்கும் தென்னந தோட்டம்	ஏ. எம். கபுறுஹாமி எனறு சொல்பபடுகிறது	0 2 39